

Saffron Capital Advisors Private Limited

605, Sixth Floor, Centre Point, Andheri Kurla Road J.B. Nagar, Andheri (East), Mumbai - 400059

Tel.: +91-22-49730394

Email: info@saffronadvisor.com Website: www.saffronadvisor.com CIN No.: U67120MH2007PTC166711

May 15, 2024

To, India Radiators Limited No. 88, Mount Road, Guindy, Chennai- 600032, Tamil Nadu, India

Dear Sir,

Sub: Open Offer by Mercantile Ventures Limited ("Acquirer") to acquire upto 2,34,000 (Two Lakh Thirty Four Thousand) Fully paid-up Equity shares of Rs. 10/- each for cash at a price of ₹ 6/- (₹ 4.26/- in terms of regulation 8(2) of the SEBI (SAST) Regulations, 2011 and ₹ 1.74/- towards the interest @ 10% per annum for a period of 4 years for the delay in making an Open Offer) ("Offer Price"), to the Public Shareholders of India Radiators Limited ("Target Company") Pursuant to and in Compliance with the Requirements of The Securities And Exchange Board of India (Substantial Acquisition of Shares and Takeovers) Regulations, 2011, as amended ("SEBI (SAST) Regulations, 2011") ("Offer" Or "Open Offer").

We have been appointed as 'Manager' to the captioned Open Offer by the Acquirer in terms of regulation 12(1) of the SEBI (SAST) Regulations. In this regard, we are enclosing the following for your kind reference and records:

1. A copy of Post Offer Advertisement ("POA") dated May 14, 2024. The offer opening public announcement was published today, May 15, 2024 in the following newspapers:-

<u>Sr.</u>	<u>Newspapers</u>	<u>Language</u>	<u>Editions</u>
<u>No.</u>			
1	Financial Express	English	All Editions
2	Jansatta	Hindi	All Editions
3	Makkal Kural	Tamil	Chennai Edition –
			Place of Registered office of Target Company is situated
4	Pratahkal	Marathi	Mumbai Edition –
			Place of Stock Exchange at which shares of Target Company
			are listed

In case of any clarification required, please contact the person as mentioned below:

Contact Person	Designation	Contact Number	E-mail Id
Satej Darde	Senior Manager	+91-22-49730394	satej@saffronadvisor.com
Narendra Kumar Gamini	Assistant Vice President		narendra@saffronadvisor.com

We request you to kindly consider the attachments as good compliance and disseminate it on your website.

For Saffron Capital Advisors Private Limited

Satej Darde Senior Manager Equity Capital Markets

Encl: a/a

Inform

opinion

7

ESS

5

ssump

tion

Date: 14.05.2024

Place: New Delhi

OBEROI REALTY

APEX CAPITAL AND FINANCE LIMITED CIN: L65910DL1985PLC021241 Regd. Office: L-3, Green Park Extension, New Delhi – 110016

EXTRACTS OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2024

Email: contact@apexfinancials.in; Website: www.apexfinancials.in; Tele-Fax: +91 11 40348775

SI.		Quarte	r Ended	Year E	nded
No.	PARTICULARS	31/03/2024	31/03/2023	31/03/2024	31/03/202
		(Audited)	(Audited)	(Audited)	(Audited
1	Total Income from operations	177.41	150.54	1029.02	511.13
2	Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	54.03	32.29	599.90	87.90
3	Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	54.03	32.29	599.90	87.90
4	Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	40.41	23.17	448.87	63.47
5	Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	40.41	23.17	448.87	63.47
6	Paid-up Equity Share Capital (Face Value of Rs. 10/- each)	592.00	592.00	592.00	592.00
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	2,483.73	2,034.86
8	Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinuing operations)				
	Basic (Rs.)	0.68	0.39	7.58	1.07
	Diluted (Rs.)	0.68	0.39	7.58	1.07
TON	ES:			31	

recommended by the Audit Committee in its meeting held on 14.05.2024 and thereafter approved and taken on record by the Board of Directors in its meeting held on 14.05.2024. The Statutory Auditors of the Company have carried out a statutory audit of the aforesaid financial results.

The above is an extract of the detailed format of quarterly & yearly Financial Results filed with BSE Limited under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Audited Financial Results for the quarter and year ended March 31, 2024 are available at the Stock Exchange Website at www.bseindia.com and on the Company's Website at www. apexfinancials.in

> For Apex Capital and Finance Limited (Shekhar Singh) Managing Director DIN: 00039567

By the Order of the Board

POST OFFER ADVERTISEMENT UNDER REGULATION 18(12) OF THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (SUBSTANTIAL ACQUISITION OF SHARES AND TAKEOVERS) REGULATIONS, 2011, AS AMENDED ("SEBI (SAST) REGULATIONS") FOR THE ATTENTION OF THE PUBLIC SHAREHOLDERS OF

NDIA RADIATORS LIMITED

Tel: +91 44 40432211; Email: cs@indiaradiators.com, Website: www.indiaradiators.com; Corporate Identification Number: L27209TN1949PLC000963:

OPEN OFFER FOR ACQUISITION OF UPTO 2,34,000 (TWO LAKH THIRTY FOUR THOUSAND) FULLY PAID-UP EQUITY SHARES OF ₹ 10/- (RUPEES TEN ONLY) EACH ("EQUITY SHARES"), REPRESENTING 26% (TWENTY SIX PERCENT) OF THE VOTING SHARE CAPITAL OF INDIA RADIATORS LIMITED ("TARGET COMPANY"), FOR CASH, AT A PRICE OF ₹ 6/- (₹ 4.26/-IN TERMS OF REGULATION 8(2) OF THE SEBI (SAST) REGULATIONS, 2011 AND ₹1.74/- TOWARDS THE INTEREST @ 10% PER ANNUM FOR A PERIOD OF 4 YEARS FOR THE DELAY IN MAKING AN OPEN OFFER) ("OFFER PRICE") PER EQUITY SHARE AGGREGATING UPTO ₹14.04.000/- (RUPEES FOURTEEN LAKH FOUR THOUSAND ONLY), FROM THE PUBLIC SHAREHOLDERS OF THE TARGET COMPANY BY MERCANTILE VENTURES LIMITED ("ACQUIRER") PURSUANT TO AND IN COMPLIANCE WITH THE REQUIREMENTS OF THE SEBI (SAST) REGULATIONS, 2011 ("OFFER" OR "OPEN OFFER").

This Post Offer Advertisement ("Post Offer Advertisement") is being issued by Saffron Capital Advisors Private Limited ("Manager to the Offer"), on behalf of the Acquirer, in connection with the offer made by the Acquirer, pursuant to and in accordance with Regulation 18(12) of the SEBI (SAST) Regulations. This Post Offer Advertisement is to be read in continuation of and in conjunction with: (a) the Public Announcement dated January 05, 2024 ("PA"); (b) the Detailed Public Statement published on January 12, 2024 in Financial Express (English) all editions, Jansatta (Hindi) all editions, Makkal Kural (Tamil) Chennai Edition - Place of Registered office of Target Company and Pratahkal (Marathi) Mumbai Edition - Place of Stock Exchange at which shares of Target Company are listed ("DPS"); (c) the Draft Letter of Offer dated January 19, 2024 ("DLOF"); (d) the Letter of Offer dated April 04, 2024 ("LOF") along with Form of Acceptance; and (e) the offer opening public announcement and corrigendum to the DPS that was published on April 18, 2024 in all the newspapers in which the DPS was published.

This Post Offer Advertisement is being published in all the newspapers in which the DPS was published.

Capitalized terms used but not defined in this Post Offer Advertisement shall have the meaning assigned to such terms in the LOF. The Public Shareholders of the Target Company are requested to kindly note the following information with respect to the Open

1	Name of the Target Company:	India Radiators Limited	
2	Name of the Acquirer:	Mercantile Ventures Limited ("Acquirer")	
3	Name of the Manager to the Offer:	Saffron Capital Advisors Private Limited	
4	Name of the Registrar to the Offer:	Cameo Corporate Services Limited	
5	Offer Details:		
	a. Date of Opening of the Offer: Friday, April 19, 2024		
	b. Date of Closure of the Offer:	Friday, May 03, 2024	
6	Date of Payment of Consideration:	Thursday, May 09, 2024	

Proposed in the LOF¹⁰

7. Details of Acquisition

No.	Particulars	(assuming full in this	acceptances	Actual	S
7.1	Offer Price (per equity share)	₹ 6/-		₹6,	/-
7.2	Aggregate number of Equity shares tendered in the Offer	2,34,0	00	2,92	0(2)
7.3	Aggregate number of Equity shares accepted in the Offer	2,34,0	00	2,92	20
7.4	Size of the Offer (Number of Equity shares multiplied by offer price per share	₹14,04,0	000/-	₹17,5	20/-
7.5	Shareholding of the Acquirer before Agreements /Public Announcement • Number • % of Voting Share Capital	Nil (0.00	%)	Nil (0.00%)	
7.6	Equity Shares proposed to be acquired by way of Agreement ("SPA Shares") Number of Fully Diluted Equity Share Capital	3,45,7 (38.41	55900	3,45,7 (38.4	
7.7	Equity Shares acquired after Detailed Public Statement ¹⁹ • Number of Equity shares acquired • Price of the Equity shares acquired • % of the Equity shares acquired	Nil NA (0.00		Ni NA (0.00	I N
7.8	Equity Shares Acquired by way of Open Offer Number More Capital	2,34,0 (26.00	00	2,92	0 ^{/51}
7.9	Post offer shareholding of Acquirer Number % of Fully Diluted Equity Share Capital	5,79,7 (64.41	993	3,48,6 (38.73	
7.10	Pre & Post Offer shareholding of the Public	Pre Offer	Post Offer	Pre Offer	Post offer
	Number	5,54,298	3,20,298	5,54,298	5,51,378
	% of Voting Share Capital	(61.59%)	(35.59%)	(61.59%)	(61.27%)

Percentages disclosed in the table above are computed basis the Voting Share Capital of the Target Company.

(2) Out of 2,920 Equity Shares tendered, 2,720 Equity Shares were in dematerialized form and 200 Equity Shares were in

(3) The Acquirer proposed to consummate the transaction pursuant to Share Purchase Agreement executed on January 05, 2024 within the period as prescribed under Regulation 22(3) of the SEBI (SAST) Regulations.

(4) Excluding those Equity Shares specified in S. No. 7.8.

(5) Equity Shares acquired by the Acquirer pursuant to Open Offer. (6) Including the 3,45,702 Equity Shares to be acquired by the Acquirer pursuant to Share Purchase Agreement.

OFFER ON BEHALF OF THE ACQUIRER

8. The Acquirer and its directors accept full responsibility for the information contained in this Post Offer Advertisement and also

for the obligations under SEBI (Substantial Acquisition of Shares and Takeovers), 2011.

9. A copy of this Post Offer Advertisement will be available on the websites of SEBI at (www.sebi.gov.in), BSE Limited at (www.bseindia.com) and the registered office of the Target Company.

All undefined capitalized terms used herein shall have the same meaning as ascribed to such terms in the Letter of offer. ISSUED BY THE MANAGER TO THE REGISTRAR TO THE OFFER

SAFFRON

Saffron Capital Advisors Private Limited

605, Sixth Floor, Centre Point, J.B. Nagar, Andheri (East), Mumbai - 400059, India: Tel. No.: +91 22 49730394; Fax No.: NA;

Email id: openoffers@saffronadvisor.com; Website: www.saffronadvisor.com;

Investor grievance: investorgrievance@saffronadvisor.com; SEBI Registration Number: INM000011211;

Validity: Permanent Contact Person: Mr. Satej Darde/ Mr. Narendra Kumar Gamini



Place: Chennai Date: May 14, 2024

OBEROI REALTY LIMITED

Registered Office: Commerz, 3rd Floor, International Business Park, Oberoi Garden City, Goregaon (E), Mumbai - 400 063, India CIN: L45200MH1998PLC114818, E-mail ID: corporate@oberoirealty.com, Website: www.oberoirealty.com, Tel: +9122 6677 3333. Fax: +91 22 6677 3334

EXTRACT OF AUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2024

SI.	Particulars	Quarte	er ended	Year	ended
No.		31/03/2024	31/03/2023	31/03/2024	31/03/2023
-8		Audited (Refer note 2)	Audited (Refer note 2)	Audited	Audited
1	Revenue from Operations	1,31,477	96,143	4,49,579	4,19,258
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)	96,846	33,059	2,46,688	2,00,347
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items)	96,846	33,059	2,46,688	2,00,347
4	Net Profit / (Loss) for the period after tax and Share of Profit / (Loss) of joint ventures (net) (after Exceptional and / or Extraordinary items)	78,803	48,029	1,92,660	1,90,454
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	78,771	48,016	1,92,517	1,90,393
6	Paid up Equity Share Capital	36,360	36,360	36,360	36,360
7	Other equity (excluding revaluation reserve and securities premium account)			10,64,844	9,01,416
8	Securities Premium Account			2,83,236	2,83,236
9	Net worth	13,84,441	12,21,012	13,84,441	12,21,012
10	Paid up Debt Capital / Outstanding Debt	2,49,522	3,94,409	2,49,522	3,94,409
11	Earnings Per Share (EPS)* (Face value of Rs.10 each) 1. Basic 2. Diluted	21.67 21.67	13.21 13.21	52.99 52.99	52.38 52.38
12	Capital Redemption Reserve	5,710	5,710	5,710	5,710
13	Debentures redemption reserve		- 8	1.	
14	Debt equity ratio	0.18	0.32	0.18	0.32
15	Debt service coverage ratio	1.48	0.47	0.93	1.41
16	Interest service coverage ratio	15.02	3.89	8.48	7.39

Not annualised, except year end Basic and Diluted EPS

OB

 The above is an extract of the detailed format of Audited Consolidated Financial Results of the Company for the quarter and year ended March 31, 2024 filed with the stock exchanges under regulation 33 and 52 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as modified ("SEBI LODR"). The full format of the Audited Consolidated and Standalone Financial Results of the Company for the quarter and year ended March 31, 2024 are available on the Company's website at www.oberoirealty.com and also on the stock exchange websites i.e., on BSE Limited at www.bseindia.com and on The National Stock Exchange of India Limited at www.nseindia.com.

quarter of the respective financial year. At the Board Meeting held on May 14, 2024 the Board of Directors of the Company have declared 3rd interim dividend of Rs. 2 per equity share (20% of face value of equity share) in

respect of the fourth quarter of the financial year 2023-2024. May 23, 2024 is the record date for the purpose of payment of the said dividend.

dividend is subject to approval of the shareholders in the ensuing Annual General Meeting of the Company.

6. The scheme of amalgamation of Oberoi Constructions Limited, Oberoi Mall Limited, and Evenstar Hotels Private Limited (collectively "the Transferor Companies") (all wholly

thereof the Transferor Companies stand dissolved without winding up. The above business combination is evaluated under Ind AS 103 and considering that the Transferor Companies are ultimately controlled by the same entity (Oberoi Realty Limited) both before and after the business combination, the said transaction is a common control transaction and has been accounted using the pooling of interest method.

The Company has opted to report consolidated financial results pursuant to regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The

Accordingly, the comparative financial information of the Company for the year ended March 31, 2023 and the for the quarter ended March 31, 2023 included in these Standalone

Particulars	Quarte	Year ended		
	31/03/2024	31/03/2023	31/03/2024	31/03/2023
	Audited (Refer note 2)	Audited (Refer note 2 & 6)	Audited	Audited (Refer note 6)
Total revenue (including other income) Profit before tax Profit after tax	1,34,278 83,287 68,605	1,94,209 1,36,371 1,29,857	3,62,020 1,88,649 1,47,729	4,46,116 2,72,623 2,33,260

For and on behalf of the Board Vikas Oberoi Chairman & Managing Director

Attention Members-registration of email id address

Mumbai, May 14, 2024

In terms of the circulars issued from time to time by the Ministry of Corporate Affairs (MCA), and Securities and Exchange Board of India (SEBI), Oberoi Realty Limited will be sending its Annual Report for FY2023-24, and the Notice of 26th Annual General Meeting to be held in 2024 only by email to the members whose e-mail addresses are registered with the Company or with the Depository.

Members holding shares in physical form and who have not yet registered their e-mail addresses for receiving documents in electronic form are requested to register their e-mail addresses by sending following details on cs@oberoirealty.com: (A) their folio number, (B) their email id, and (C) scanned copy of their (i) share certificate (front & back), (ii) PAN card (self attested), (iii) Aadhar Card (self attested). Members holding shares in demat mode are requested to update their email address with their depository participant.



MARKOBENZ VENTURES LIMITED

Markobenz Ventures Limited ("Company" or "Issuer") was originally incorporated as Maharashtra Fur Fabrics Limited under the Companies Act, 1956 with the Registrar of Companies, Mumbai on October 4, 1985. Later, the name of the company was changed from Podar Knitex Limited to "Evergreen Textiles Limited" vide fresh certificate of incorporation consequent upon change of name dated November 5, 2008. Subsequently the name of the Company was changed from "Evergreen Textiles Limited" to its present name "Markobenz Ventures Limited" vide fresh certificate of incorporation dated December 5, 2023.

Registered Office: Office No. 144, 14th Floor, Atlanta Building, Plot No 209, Jamnalal Bajaj Road, Nariman Point, Mumbai - 400021, Maharashtra, India.

Mobile No: +91 9967810333. Email: info@evergreentextiles.in. Website: www.markobenzventures.com. Contact Person: Pankaj Tulsiyani, Company Secretary and Compliance Officer. Corporate Identification Number: L46692MH1985PLC037652

OUR PROMOTERS: CHIRAG KANAIYALAL SHAH, AND NIRUPAMA KHANDKE

ISSUE OF 1.44.00.000 EQUITY SHARES OF FACE VALUE ₹ 10 EACH ("RIGHTS EQUITY SHARES") OF OUR COMPANY FOR CASH AT A PRICE OF ₹ 10 /- (RUPEES TEN ONLY) PER EQUITY SHARE AT PAR (THE "ISSUE PRICE"), AGGREGATING UPTO ₹ 14,40,00,000 (RUPEES FOURTEEN CRORE FORTY LAKHS ONLY) ON A RIGHTS BASIS TO THE ELIGIBLE EQUITY SHAREHOLDERS OF OUR COMPANY IN THE RATIO OF THREE (3) RIGHTS EQUITY SHARE(S) FOR EVERY ONE (1) FULLY PAID-UP EQUITY SHARE(S) HELD BY THE ELIGIBLE EQUITY SHAREHOLDERS ON THE RECORD DATE THAT IS ON WEDNESDAY, MARCH 27, 2024 (THE ISSUE"). THE ISSUE PRICE FOR THE RIGHTS EQUITY SHARES IS 1 TIMES OF THE FACE VALUE OF THE EQUITY SHARES. FOR FURTHER DETAILS, PLEASE REFER TO THE CHAPTER TITLED "TERMS OF THE ISSUE" BEGINNING ON PAGE 85 OF THIS LETTER OF OFFER.

BASIS OF ALLOTMENT

The Board of Directors of Markobenz Ventures Limited wishes to thank all its members and investors for the overwhelming response to the Company's Rights Issue of Equity Shares, which opened for subscription on Monday, April 15, 2024, and closed on Monday, April 30, 2024 and the last date for market renunciation of Rights Entitlements was on Thursday, April 18, 2024. As per the final certificates issued by the SCSBs, 975 applications for 21367338 Equity Shares and 12 applications for 4,54,10,000 equity shares against the conversion of loan to equity shares, were received from the Eligible Equity Shareholders, a total of 546 applications for 7,83,932 Rights Equity Shares and also 53,800 Rights Equity Stares (partial rejections), were confirmed for rejection on technical grounds aggregating to 8,37,732 Rights Equity Shares. The total numbers of valid applications received were 441 for 2,50,70,219 Equity Shares, which aggregates to 1,44,00,000 of the total number of Equity Shares allotted under the Issue. The basis of allotment finalized on Monday, May 6, 2024 in consultation with the Registrar to the Issue and BSE, the Designated Stock Exchange for the Issue, the Company allotted 1,44,00,000 Rights Equity Shares to the successful applicants on Monday, May 6, 2024. In the Issue, no Rights Equity Shares have been kept in abeyance. We hereby confirm that all the valid applications have been considered for allotment.

Information regarding total number of applications received:

Cotonom	Applications Received		Equity Shares Applied for			Equity Shares allotted			
Category	Number	%	Number	Value(Rs.)	%	Number	Value(Rs.)	%	
Direct	298	67.57	19238137	192381370	76.74	10147862	101478620	70.47	
Renounces	143	32.43	5832082	58320820	23.26	4252138	42521380	29.53	
Total	441	100.00	25070219	250702190	100.00	14400000	144000000	100.00	

Summary of Basis of Allotment:

Category	Number of valid applications received and considered for allotment	Number of Equity Shares accepted and allotted against Right Entitlements (A)	Number of Equity Shares accepted and allotted against Additional applied (B)	Total Equity Shares accepted and allotted (A+B)
Direct	298	67.57	19238137	192381370
Renounces	143	32.43	5832082	58320820
Total	441	100.00	25070219	250702190

INTIMATIONS FOR ALLOTMENT / REFUND / REJECTION CASES: The dispatch of allotment advice cum refund information, as applicable, to the investors will be completed on or about May 14, 2024. The instructions to SCSBs for unblocking funds in case of ASBA applications were given on May 6, 2024. The listing application was filed with BSE on May 8, 2024. The credit of Rights Equity Shares in dematerialized form to respective demat accounts of allottees was completed on May 14, 2024, by NSDL and CDSL respectively. For further details, see "Terms of the Issue - Allotment Advice or Refund/Unlocking of ASBA Accounts" beginning on page 85 of the Letter of Offer. The trading in the Rights Equity Shares issued in the Rights Issue shall commence on BSE upon receipt of trading permission. The trading is expected to commence on or about May 15, 2024. Further, in accordance with SEBI circular bearing reference - SEBI/HO/CFD/DIL2/CIR/P/2020/13 dated January 22, 2020, the request for extinguishment of Rights Entitlements has been sent to NSDL & CDSL on May 13, 2024.

INVESTORS MAY PLEASE NOTE THAT THE EQUITY SHARES CAN BE TRADED ON THE STOCK EXCHANGES ONLY IN DEMATERIALIZED FORM.

DISCLAIMER CLAUSE OF BSE (DESIGNATED STOCK EXCHANGE); It is to be distinctly understood that the permission given by BSE should not in any way, be deemed or construed that the Letter of Offer has been cleared or approved by the BSE, nor does it certify the correctness or completeness of any of the contents of the Letter of Offer. The investors are advised to refer to the Letter of Offer in the full text of the "Disclaimer clause of BSE" beginning on page 80 of the Letter of Offer. Unless otherwise specified, all capitalized terms used herein shall have the same meaning ascribed to such terms in the Letter of Offer.

Registered Office: Office No. 144, 14th Floor, Atlanta Building, MARKOBENZ Plot No 209, Jamnalal Bajaj Road, Nariman Point, Mumbai – 400021, Maharashtra, India

Contact Person: Pankaj Tulsiyani, Company Secretary and Compliance Officer

MARKOBENZ VENTURES LIMITED

COMPANY DETAILS

Corporate Identification Number: L46692MH1985PLC037652

Purva

REGISTRAR TO THE ISSUE PURVA SHAREGISTRY (INDIA) PRIVATE LIMITED Unit No. 9, Shiv Shakti Industrial Estate, J. R. Boricha Marg, Near Lodha Sharegistry Excelus, Lower Parel (E), Mumbai - 400011

Email: support@purvashare.com | Website: https://www.purvashare.com/

Telephone: +91 22 4961 4132

SEBI Registration: INR000001112 | Contact Person: Deepali Dhuri

Email: info@evergreentextiles.in | Website: www.markobenzventures.com Investors may contact the Registrar to Issue / Company Secretary in case of any Pre-Issue / Post-Issue related problems such as non-receipt of Allotment advice/demat credit etc.

Investors may contact the Registrar or the Company Secretary and Compliance Officer for any pre-issue or post-issue related matters. All grievances relating to the ASBA process may be addressed to the Registrar of the Issue, with a copy to the SCSBs (in case of ASBA process), giving full details such as name, address of the applicant, contact numbers, email address of the sole/first holder, demat account number, number of Rights Equity Shares applied for, amount blocked (in case of ASBA process), ASBA Account number and the Designated Branch of the SCSBs where the application form or the plain paper application, as the case may be, was submitted by the Investors, along with a photocopy of the

acknowledgement slip (in case of ASBA process). For details on the ASBA process, see "Terms of the Issue" beginning on page 85 of the Letter of Offer. THE LEVEL OF SUBSCRIPTION SHOULD NOT BE TAKEN TO BE INDICATIVE OF EITHER THE MARKET PRICE OF THE EQUITY SHARES OR THE BUSINESS

> For Markobenz Ventures Limited Chirag Kanaiyalal Shah Chief Financial Officer

Place: Mumbai Date: 14.05.2024

PROSPECTS OF THE COMPANY.

Disclaimer: The Letter of Offer is available on the website of SEBI at www.sebi.gov.in and the Stock Exchange where the Equity Shares are listed, i.e., BSE at www.bseindia.com. Investors should note that investment in equity shares involves a high degree of risk and are requested to refer to the Letter of Offer including the section "Risk Factors" beginning on page 23 of the Letter of Offer. This announcement has been prepared for publication in India and may not be released in the United States. This announcement does not constitute an offer of Equity Shares for sale in any jurisdiction, including the United States, and any Equity Shares described in this announcement may not be offered or sold in the United States absent registration under the US Securities Act of 1933, as amended, or an exemption from registration. There will be no public offering of Equity Shares in the United States.

financialexp.epap.in

The figures of the last quarter are the balancing figures between audited figures in respect of the full financial year and the unaudited published year to date figures up to the third

The Board of Directors of the Company have recommended final dividend of Rs. 2 per share (20% of face value of equity shares) for the financial year 2023-24. The payment of

5. For the other line items referred in Regulation 52(4) of the SEBI LODR, pertinent disclosures have been made to the above stock exchanges and can be accessed on their websites

owned subsidiary companies of The Company) with The Company ("Scheme") has been approved by the Hon'ble National Company Law Tribunal, Mumbai vide its order dated February 28, 2024 ('Order'). The appointed date for the Scheme is April 1, 2022 and the Scheme has come into effect from March 29, 2024 i.e. the effective date. As a consequence

financial results has been adjusted to give effect of the merger of Transferor Companies with effect from April 1, 2022. standalone financial results are summarised below: (Rs. in Lakh)

भारत-पाक सीमा पर 49 ड्रोन बरामद किए गए

नई दिल्ली, 14 मई (भाषा) ।

देश में लोकसभा चुनाव को लेकर आदर्श आचार संहिता लागू होने के बाद से 60 दिन में सीमा सुरक्षा बल (बीएसएफ) ने

भारत-पाकिस्तान अंतरराष्ट्रीय सीमा पर 49 ड्रोन को या तो मार गिराया या बरामद किया है। ताजा आंकडों से यह भी पता चलता है कि चीन निर्मित ड्रोन की कुल बरामदगी वर्ष 2022 के बाद से जनवरी से मई की अवधि में लगभग 13 गुना तक बढ़ गई है।

ये ड्रोन पाकिस्तान की ओर से भारत

युनियन बैंक ऑफ इंडिया का दिनांक 11.05.2024 को जनसत्ता समाचार पत्र में प्रकाशित विज्ञापन के संदर्भ में (नीलामी बिक्री नोटिस विनांक 29.05.2024 के लिए) जिसमें पता गलती से यूनियन बैंक लिमिटेड लिखा गया जो कि युनियन बैंक ऑफ इंडिया होना चाहिए। नीलामी बिक्री नोटिस दिनांक 29.05.2024 की अन्य सभी विवरण समान रहेंगे।

fon gameerer 176, god an pfengt 251001 (au) शुद्धिपत्र

यूनियन बैंक ऑफ इंडिया का दिनांक 12.05.2024 को जनसत्ता समाचार पत्र में प्रकाशित विज्ञापन के संदर्भ में (नीलामी विक्री नोटिस दिनांक 29.05.2024 के लिए) जिसमें पता गलती से युनियन बैंक लिमिटेड लिखा गया जो कि यूनियन बँक ऑफ इंडिया होना चाहिए। नीलामी बिक्री नोटिस दिनांक 29.05.2024 की अन्य सभी विवरण समान रहेंगे।

आरसी इंड्स्ट्रीज लिमिटेड

पंजी. कार्यालय एवं कार्यः 7वां के.एम बरवाला रोड, तलवंडी राना, हिसार-125001 (हरियाणा) फोन नव: 98120-20111, 98120-40111 इमेल आईडी: arceeind@rediffmail.com, सीमाईएन: L29120HR1992PLC031681

एतद्द्वारा सूचित किया जाता है, सेबी (सूचीयन 2015 के विनियम 47 के साथ पठित विनियम 29 के अनुसार, अन्य बातों के साथ, 31 मार्च, 2024 को समाप्त तिमाही और वित्तीय वर्ष के लिए अकेक्षित वित्तीय परिणामाँ पर विचार तथा मंजूरी हेत् निदेशक मंडल की बैठक बुधवार, 22 मई

2024, को आयोजित की जाएगी। कृते आरसी इंडस्ट्रीज तिमिटेड हस्ता/-(श्रुति गुप्ता) निर्देशक स्थानः डिसार (हरियाणा) दिनांकः 14.05.2024 DIN-01742368

एन के टैक्सटाइल इंडस्ट्रीज लिमिटेड 3रा तल. जसोला जनपद केंद्र. जसोला नई दिल्ली-110025 सीआईएनः एल17299डीएल1983पीएलसी163230

वेबसाइटः www.nktil.com शक मंडल की बैठक संख्या 02/2024—25 कम्पनी के पंजीकृत कार्यालय ओमेक्स स्क्वॉयर, प्लाट नं. 14

दिल्ली—110025 30 मई 2024 (गुरूवार) को 4.30

बजे अपराहन में निम्न एजेंडा मदों पर परिचर्चा के लिए आयोजित की जाएगी। 1. सेबी (सूचीयन दायित्व एवं उद्घाटन अपेक्षा) विनियमन 2015 के विनियम 33 के अनुसार 31 मार्च 2024 को समाप्त वर्ष के कंपनी के अंकेक्षित वित्तीय

परिणामों (स्टेंण्डएलान एवं समेकित) का अभिलेखन 2. 31.03.2024 को समाप्त वित्त वर्ष के लिए कॉर्पोरेट

अधिशासन रिपोर्ट के साथ निदेशक के रिपोर्ट पर चर्चा तथा अनुमोदन करने। 3. अध्यक्ष की अनुमति से किसी अन्य व्यवसाय पर विचार-विमर्श करने के लिए।

> बोर्ड के आदेश से, कृते एन के टैक्सटाइल इंडस्ट्रीज लिमिटेड हस्ता. /-बलवीर सिंह

स्थानः नई दिल्ली दिनांकः 13.05.2024 DIN: 00027438

Place : Silvassa

Dated: 14" May, 2024

की पंजाब और राजस्थान सीमा में दाखिल होते हैं। निर्वाचन सीमा की रक्षा करने वाली इकाई बीएसएफ के आंकड़े और आयोग की ओर से 16 मार्च को लोकसभा चुनाव के कार्यक्रम की घोषणा के साथ ही देश में आदर्श आचार संहिता लागू हो गई थी।भारत-पाकिस्तान की 2.289 किलोमीटर लंबी अंतरराष्ट्रीय

'पीटीआई-भाषा' के विश्लेषण से पता चलता है कि 16 मार्च से अब तक सुरक्षा एजेंसियों ने कुल 49 ड्रोन या तो बरामद किए गए या उन्हें मार गिराया गया।



देश

Extract of Consolidated Audited Financial Results for the Quarter and Year ended 31st March, 2024

		c	ONSOLIDATE	D	(Rs. in Cr
PARTICULARS	Quarter Ended 31.03.2024	Quarter Ended 31.12.2023	Quarter Ended 31.03.2023	Year Ended 31.03.2024	Year Ended 31.03.2023
	Audited	Unaudited	Audited	Audited	Audited
Total income from operations (net)	3606.20	3315.29	3427.97	13195.22	12658.07
Earning before Interest, Depreciation and Amortisation, Share in Profit / (Loss) of associates and Joint Venture and Tax	492.73	447.28	450.30	1729.00	1603.88
Net Profit(+)/Loss(-) before tax	331.85	225.64	274.94	939.80	1036.90
Net Profit(+)/Loss(-) for the period after tax	219.94	125.80	253.96	1029.00	843.49
Total Comprehensive Income for the period {comprising profit/(loss) for the period after tax and other comprehensive income after tax}	198.61	168.69	249.54	1095.92	859.00
Paid up Equity Share Capital (Face Value Rs.10/- per share)	NA	NA	NA	278.04	255.08
Other Equity	_	i 18 -1 8 i	° s—s j	9368.63	7020.88
Earnings Per Share (EPS) (not to be annualised) (a) Basic (Rs.) (b) Diluted (Rs.)	7.94 7.91	4.93 4.93	9.96 9.96	39.54 39.46	33.07 33.07

- 1. The above is an extract of the detailed format of the Standalone and Consolidated Financial Results for the Quarter and Year ended March 31, 2024 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of these Financial Results are available on the Stock Exchange Websites www.bseindia.com and www.nseindia.com and on the Company's website www.shyammetalics.com
- 2. The above results have been reviewed by the Audit committee at its meeting held on May 14, 2024 and approved by the Board of Directors at its meeting held on May 14, 2024
- 3. The Board of Directors at its meeting held on May 14, 2024 recommended a Final Dividend of Rs 2.70 per equity share of Rs 10/- each amounting to Rs 75.37 Crores for the financial year 2023-24

Extract of Standalone Audited Financial Results for the Quarter and Year ended 31st March, 2024

			Quarter Year Ended 31.03.2024 Audited Audited 1810.44 6668.45	Rs. in C	
PARTICULARS	Quarter Ended 31.03.2024	Quarter Ended 31.12.2023	Ended	Ended	Year Ended 31.03.2023
	Audited	Unaudited	Audited	Audited	Audited
Total income from operations (net)	1758.92	1757.51	1810.44	6668.45	6264.16
Net Profit(+)/Loss(-) before tax	148.63	111.52	91.80	456.04	297.37
Net Profit(+)/Loss(-) for the period after tax	110.31	80.04	123.01	351.40	299.03

Place: Kolkata Date: 14.05.2024 For Shyam Metalics and Energy Limited

Sd/-Mahabir Prasad Agarwal Chairman DIN - 00235780

SHYAM METALICS AND ENERGY LIMITED

Registered Office: Trinity Tower, 7th Floor, 83 Topsia Road, Kolkata - 700 046 Ph: 033-4016-4000/4001, E-Mail: compliance@shyamgroup.com, Website: www.shyammetalics.com, CIN: L40101WB2002PLC095491





निदेशक

RAM RATNA WIRES LIMITED

(CIN: L31300MH1992PLC067802)

Regd. Off.: Ram Ratna House, Victoriamill Compound (Útopia City), Pandurang Budha Karm Marg, Worli, Mumbai – 400 013. Tel: +91 - 22 - 2494 9009/ 2492 4144 Email Id: investorrelations.rrwl@rrglobal.com • Website: www.rrshramik.com

EXTRACT OF AUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31st MARCH, 2024

(₹in lakhs) CONSOI IDATED

		STANDALONE				CONSOLIDATED				
Sr. No.	Particulars	Quarter Ended		Year Ended		Quarter Ended		Year Ended		
NO.	T atticulars	31.03.2024	31.03.2023	31.03.2024	31.03.2023	31.03.2024	31.03.2023	31.03.2024	31.03.2023	
		(Refer Note 2)	(Refer Note 2)	(Audited)	(Audited)	(Refer Note 2)	(Refer Note 2)	(Audited)	(Audited)	
1.	Total income from operations (net)	67493.44	64206.09	261514.04	232816.88	80338.59	72441.35	298324.79	264959.87	
2.	Net Profit (before tax, Exceptional and / or Extraordinary items)	1834.12	1819.81	6884.55	5714.51	2341.57	2197.66	7464.03	6440.82	
3.	Net Profit (before tax, after Exceptional and / or Extraordinary items)	1834.12	1819.81	6884.55	5714.51	2341.57	2197.66	7464.03	6440.82	
4.	Net Profit after tax (Share of Owners of the Company) (after Exceptional and / or Extraordinary items)	1560.15	1382.55	5039.68	4290.69	1760.07	1506.31	5226.15	4489.22	
5.	Total Comprehensive Income (Share of Owners of the Company)	2352.41	2308.12	11823.28	5007.74	2552.84	2411.31	12001.57	5121.44	
6.	Equity Share Capital	2200.00	2200.00	2200.00	2200.00	2200.00	2200.00	2200.00	2200.00	
7.	Reserves excluding Revaluation Reserves as at Balance Sheet date			37904.47	28207.05			38840.40	28964.68	
8.	Earnings per share*		3.7			Oi .	2			
	- Basic (in ₹)	3.55	3.14	11.45	9.75	4.00	3.42	11.88	10.20	
	- Diluted (in ₹)	3.55	3.14	11.45	9.75	4.00	3.42	11.88	10.20	

basic and Diluted Earnings per share are not annualised except for the year ended 31 March, 2024 and 31 March, 2023. Notes:

- 1. The above financial results have been reviewed by the Audit Committee at its meeting held on 13" May, 2024 and approved by the Board of Directors at their meeting held on
- 2 The figures for the quarter ended 31" March, 2024 and 31" March, 2023 are the balancing figures between the audited figures in respect of the full financial year and published year to date unaudited figures upto the third guarter of the respective financial year, which were subjected to Limited review by the Statutory Auditors.
- 3. The above is an extract of the detailed format of Statement of Standalone and Consolidated Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of SEBI (Listing obligations and Disclosure Requirements) Regulations, 2015 as amended. The full format of the Statement of Standalone and Consolidated Financial Results are available on the stock exchange websites: www.bseindia.com, www.nseindia.com and also on the Company's website www.rrshramik.com.
- Previous period/year figures have been re-grouped or re-classified wherever applicable, to conform to current period's classification.

For and on behalf of the Board of Directors of RAM RATNA WIRES LIMITED

Tribhuvanprasad Rameshwarlal Kabra Chairman DIN: 00091375 POST OFFER ADVERTISEMENT UNDER REGULATION 18(12) OF THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (SUBSTANTIAL ACQUISITION OF SHARES AND TAKEOVERS) REGULATIONS, 2011, AS AMENDED ("SEBI (SAST) REGULATIONS") FOR THE ATTENTION OF THE PUBLIC SHAREHOLDERS OF

INDIA RADIATORS LIMITED

Registered Office: No. 88, Mount Road, Guindy, Chennai-600032, Tamil Nadu, India Tel: +91 44 40432211; Email: cs@indiaradiators.com, Website: www.indiaradiators.com; Corporate Identification Number: L27209TN1949PLC000963;

OPEN OFFER FOR ACQUISITION OF UPTO 2,34,000 (TWO LAKH THIRTY FOUR THOUSAND) FULLY PAID-UP EQUITY SHARES OF ₹ 10/- (RUPEES TEN ONLY) EACH ("EQUITY SHARES"), REPRESENTING 26% (TWENTY SIX PERCENT) OF THE VOTING SHARE CAPITAL OF INDIA RADIATORS LIMITED ("TARGET COMPANY"), FOR CASH, AT A PRICE OF ₹ 6/- (₹ 4.26/-IN TERMS OF REGULATION 8(2) OF THE SEBI (SAST) REGULATIONS, 2011 AND ₹1.74/- TOWARDS THE INTEREST @ 10% PER ANNUM FOR A PERIOD OF 4 YEARS FOR THE DELAY IN MAKING AN OPEN OFFER) ("OFFER PRICE") PER EQUITY SHARE AGGREGATING UPTO ₹14,04,000/- (RUPEES FOURTEEN LAKH FOUR THOUSAND ONLY), FROM THE PUBLIC SHAREHOLDERS OF THE TARGET COMPANY BY MERCANTILE VENTURES LIMITED ("ACQUIRER") PURSUANT TO AND IN COMPLIANCE WITH THE REQUIREMENTS OF THE SEBI (SAST) REGULATIONS; 2011 ("OFFER" OR "OPEN OFFER").

This Post Offer Advertisement ("Post Offer Advertisement") is being issued by Saffron Capital Advisors Private Limited ("Manager to the Offer"), on behalf of the Acquirer, in connection with the offer made by the Acquirer, pursuant to and in accordance with Regulation 18(12) of the SEBI (SAST) Regulations. This Post Offer Advertisement is to be read in continuation of and in conjunction with: (a) the Public Announcement dated January 05, 2024 ("PA"); (b) the Detailed Public Statement published on January 12, 2024 in Financial Express (English) all editions, Jansatta (Hindi) all editions, Makkal Kural (Tamil) Chennai Edition-Place of Registered office of Target Company and Pratahkal (Marathi) Mumbai Edition - Place of Stock Exchange at which shares of Target Company are listed ("DPS"); (c) the Draft Letter of Offer dated January 19, 2024 ("DLOF"); (d) the Letter of Offer dated April 04, 2024 ("LOF") along with Form of Acceptance; and (e) the offer opening public announcement and corrigendum to the DPS that was published on April 18, 2024 in all the newspapers in which the DPS was published.

This Post Offer Advertisement is being published in all the newspapers in which the DPS was published.

Capitalized terms used but not defined in this Post Offer Advertisement shall have the meaning assigned to such terms in the LOF. The Public Shareholders of the Target Company are requested to kindly note the following information with respect to the Open

1	Name of the Target Company:	India Radiators Limited	
2	Name of the Acquirer:	Mercantile Ventures Limited ("Acquirer")	
3	Name of the Manager to the Offer:	Saffron Capital Advisors Private Limited	
4	Name of the Registrar to the Offer:	Carneo Corporate Services Limited	
5	Offer Details:	9 22	
	a. Date of Opening of the Offer:	Friday, April 19, 2024	
	b. Date of Closure of the Offer:	Friday, May 03, 2024	
6	Date of Payment of Consideration:	Thursday, May 09, 2024	

7. Details of Acquisition

Actuals ⁽¹⁾
₹6/-
2,920(7)
2,920
₹17,520/-
Nil (0.00%)
3,45,702 ⁽³⁾ (38,41%)
Nii NA (0.00%)
2,920 ⁽¹⁾ (0.32%)
3,48,622 ^(f) (38.73%) ⁽⁶⁾
Pre Offer Post offe
5,54,298 5,51,378
(61.59%) (61.27%
fer 98 %)

Notes:

Percentages disclosed in the table above are computed basis the Voting Share Capital of the Target Company.

- (2) Out of 2,920 Equity Shares tendered, 2,720 Equity Shares were in dematerialized form and 200 Equity Shares were in physical form.
- (3) The Acquirer proposed to consummate the transaction pursuant to Share Purchase Agreement executed on January 05. 2024 within the period as prescribed under Regulation 22(3) of the SEBI (SAST) Regulations.
- (4) Excluding those Equity Shares specified in S. No. 7.8.
- (5) Equity Shares acquired by the Acquirer pursuant to Open Offer. (6) Including the 3,45,702 Equity Shares to be acquired by the Acquirer pursuant to Share Purchase Agreement.
- The Acquirer and its directors accept full responsibility for the information contained in this Post Offer Advertisement and also
- for the obligations under SEBI (Substantial Acquisition of Shares and Takeovers), 2011. A copy of this Post Offer Advertisement will be available on the websites of SEBI at (www.sebi.gov.in), BSE Limited at (www.bseindia.com) and the registered office of the Target Company.

All undefined capitalized terms used herein shall have the same meaning as ascribed to such terms in the Letter of offer.

e energising ideas

Saffron Capital Advisors Private Limited 605, Sixth Floor, Centre Point, J.B. Nagar, Andheri (East), Mumbai - 400059, India: Tel. No.: +91 22 49730394; Fax No.: NA:

ISSUED BY THE MANAGER TO THE

OFFER ON BEHALF OF THE ACQUIRER

Email id: openoffers@saffronadvisor.com; Website: www.saffronadvisor.com; Investor grievance: investorgrievance@saffronadvisor.com;

SEBI Registration Number: INM000011211; Validity: Permanent

Contact Person: Mr. Satej Darde/ Mr. Narendra Kumar Gamini

Cameo Corporate Services Limited

REGISTRAR TO THE OFFER

Subramanian Building", No.1, Club House Road,

Chennai - 600002, Tamil Nadu, India Tel: +91 44 4002 0700: Fax: +91 44 2846 0129 Email: investor@cameoindia.com Website: www.cameoindia.com SEBI Registration: INR000003753

Place: Chennai Date: May 14, 2024

Validity: Permanent Contact Person: Ms. Sreepriya. K

सेन्ट्रल बैंक ऑफ इंडिया प्रतिभृतिकरण अधिनियम, 2002 की Central Bank of India मांग सूचना १३(२)

शाखा कार्यालयः साउथ एक्सटेंशन पार्ट-2, नई दिल्ली-110049 वित्तीय सम्पत्तियों के प्रतिभूतिकरण एवं पुनर्निर्माण एवं सुरक्षा हित प्रवर्ततन (सरफेसी) अधिनियम, 2002 की घारा 13(2) के तहत कर्जदार को मांग सूचना।

यह मांग सूचना वित्तीय परिसम्पत्तियों का प्रतिभूतिकरण एवं पुनर्निर्माण और प्रतिभूति हित अधिनियम, 2002 (2002 का 54) के साथ पठित प्रतिभूति हित (प्रवर्तन) नियम, 2002 के अंतर्गत एतदद्वारा कर्जदारों / गारंटरों को उनकी गांरटी में दी गई ऋण सुविधा की बकाया राशि का भुगतान इस सूचना की तिथि से 60 दिनों के भीतर करने के लिए जारी की गई है। यदि आप अधिनियम की धारा 13(2) के अंतर्गत इस सूचना के संदर्भ में नीचे वर्णित राशि और उस पर आगे ब्याज और प्रासंगिक व्यय, लागत आदि का भुगतान करने में असफल रहते हैं तो बैंक कथित अधिनियम की धारा 13 की उप-धारा (4) और अन्य लागू प्रावधान के अंतर्गत उसे प्राप्त सभी या किसी अधिकार का प्रयोग करेगा। आपको यह भी सूचना दी जाती है कि आप बिना बैंक की लिखित अनुमति लिये इस सूचना में नीचे वर्णित प्रतिभूत परिसम्पत्तियों की बिक्री, पट्टे पर देने या अन्य लेनदेन नहीं कर सकते है। बकाया राशि के साथ खाता और प्रतिभूत परिसम्पत्तियों का विवरण नीचे दिया गया है:

अचल सम्पत्ति की अनसची एवं अन्य विवरण

कर्जदार एवं गारंटर का नाम	प्रतिभूत सम्पत्ति का विवरण	13(2) सूचना की तिथि एवं राशि			
कर्जदार का नामः श्री सुरेश प्रसाद यादव दुकान नं.12, सी ब्लॉक, कम्युनिटी सेंटर जनकपुरी, नई दिल्ली–110058. इस पर मी: 350, पहला तल, पॉकेट-2 सेक्टर-9, द्वारका, दिल्ली–110077. इस पर मी: डब्ल्यूजेड-80, खसरा नम्बर 413/348 का हिस्सा, पंखा रोड, गाँव-नांगल राया, मोहन नगर, दिल्ली–110046	सम्पत्ति के मालिकः श्री सुरेश प्रसाद यादव आवासीय सम्पूर्ण द्वितीय तल, डब्ल्यूजेड–80, खसरा नम्बर 413/348 का हिस्सा, पंखा रोड, गाँव नांगल राया मोहन नगर, दिल्ली. सीमाएँ: उत्तरः मुख्य सडक दक्षिणः अन्य सम्पत्ति पूर्वः प्लॉट नं.डब्ल्यूजेड–81	13(2) सूचना दिनांक 30/04/2024 एन.पी.ए.: 24/04/2024 रु.36,80,029.44 (छतीस लाख अस्सी हजार उनतीस रूपये एवं चौवालिस पैसे मात्र) इस सूचना की तारीख 30.04.2024 के अनुसार देय (जो 30.04.2024 को देय मूलधन और व्याज को दर्शाता है) 30.04.2024 से बाद के च्याज के साथ और चस पर खर्च।			

आपका ध्यान प्रतिभृत परिसम्पत्तियों को छ्डाने के लिए उपलब्ध समय के सम्बन्ध में सरफेसी अधिनियम, 2002 की धारा 13 की उप-धारा (8) के प्रावधानों की ओर आकर्षित किया जाता है।

दिनांक: 14.05.2024

सेन्ट्रल बैंक ऑफ इंडिया, साउथ एक्सर्टेशन पार्ट-2 शाखा, नई दिल्ली

Lucknow

प्राधिकृत अधिकारी,

www.readwhere.com

स्थानः नई दिल्ली

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு தடையை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையை தொடர்ந்து, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதித்தது. மத்திய அரசு தடை ஆண்டுகளுக்கு ஒருதடவை இத்தடையை நீட்டித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய தடையை நீட்டித்தது. ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் 3வது பிரிவின் துணைப்பிரிவுகள் (1) மற்றும் (3) ஆகியவற்றின்கீழ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை பிறப்பித்த அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:

விடுதலைப்புலிகள் இயக்கம், அடிப்படையாக இலங்கையை கொண்ட கடி இருப்பினும், அதன் ஆதரவாளர்கள், அனுதாபிகள் மற்றும் முகவர்கள் இந்திய பிராந்தியத்திலும்

இலங்கையில் ஆண்டு 2009ம் ரீதியாக விடுதலைப்பலிகள் கோல்வி மத்திய அரசு நடவடிக்கை

அடைந்தனர். அதன்பிறகும் 'ஈழம்' கொள்கையை விடுதலைப்பு பலிகள் கைவிடவில்லை. திரட்டியும், பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டும் 'ஈழம்' கொள்கைக்காக ரகசியமாக செயல்பட்டு வருகிறார்கள். எஞ்சியுள்ள விடுதலைப்புலிகள் தலைவர்களோ அல்லது உறுப்பினர்களோ சிதறிக்கிடக்கும் ஒருங்கிணைத்து, போராளிகளை இயக்கத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விடுதலைப்புலிகள் ஆதரவு குழுக்கள், பொதுமக்கள் இடையே பிரிவினை மனப்பான்மையை வளர்த்து வருகின்றன. இந்தியாவில், குறிப்பாக விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் ஆதரவு தளத்தை அதிகரிக்க முயன்று வருகின்றன. இது, இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும்.

அனைத்து தமிழர்களுக்கும<u>்</u> தனித்தாயகம் (தமிழ் ஈழம்) என்ற விடுதலைப்புலிகளின் நோக்கம், இந்தியாவின் இறையாண்மைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் மேலும், அச்சுறுத்தலானது. இந்தியாவின் பகுதியை துண்டாடுவதற்கு வழிவகுக்கும். சட்டவிரோத

நடவடிக்கைகள் வரம்புக்குள் வரும். வெளிநாடுகளில் வசிக்கும் அனுதாபிகள். விடுகலைப்பலி விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்தியாவே காரணம் என்று தமிழர்கள் இடையே இந்திய எதிர்ப்பு பிரசாரத்தை பரப்பி வருகிறார்கள். தடுக்காவிட்டால், மத்திய அரசு மீதும், இந்திய அரசியல் சட்டம் மீதும் தமிழர்களுக்கு வெறுப்புணர்வு உருவாக வாய்ப்புள்ளது.

தடையையும் மீறி, விடுதலைப்புலி அமைப்புகளும், தனிநபர்களும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில், விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் போதைப்பொருட்கள், கடத்தல் தொடர்பாக ஆயுதங்கள் செய்யப்பட்ட பகிவ வழக்குகளே இதற்கு உதாரணம்.

நாட்டின் பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலான விடுதலைப்புலிகள் வருகிறார்கள் இன்னும் ஈடுபட்டு என்று மத்திய அரசு கருதுகிறது.

ஆகவே, விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வோருக்கு 3 இடங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி முகாம்

சென்னை, மே.15-ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வோர் மஞ்சள் காய்ச்சல் போட்டுக்கொள்ள தடுப்பூசி வேண்டும் என்றும், இதற்காக தமிழகத்தில் 3 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு உள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நிருபர்களிடம் சென்னையில் கூறியதாவது**:**– ஆப்பிரிக்க நாடுகளுக்கும், தென்அமெரிக்காவின் ஒரு சில நாடுகளுக்கும் செல்பவர் களுக்கு மஞ்சள் காய்ச்சலைத் தடுப்பத<u>ற்</u>கு தடுப்பூசி போட வேண்டும் என்பது விதி. இந்த ஊசி போட்டுச்சென்றால் மட்டுமே விமான நிலையங்களில் நாடுகளுக்கு அந்த அனுமதி செல்வதற்கு கிடைக்கும். அதேபோல் வெளிநாடுகளில் இந்தியாவிற்கு திரும்பும் போதும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மட்டுமே

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நாட்டிற்கு வருவதற்கு அனுமதிப் பார்கள். இந்த நிலைதான் தொடர்ந்து இருந்து வருகிறது. கிண்டி இன்ஸ்டிடியூட் வளாகத்தில் மஞ்சள் தடுப்பூசி போடப்பட்டு தனியார் தமிழ்நாட்டில் மருத்துவமனைகளிலும் கூடமஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படும் அறிவிப்பினை தொடர்ந்து, பலர் தனியார் ஆஸ்பத்திரியில் இந்த ஆப்பிரிக்க ஊசியைப் போட்டு, தென்அமெரிக்க நாடுகளுக்கும், செல்கிற நாடுகளுக்கும் நிலை இருக்கிறது. இதில் பெரிய குறைபாடு வெளிநாடுகளுக்கு செல்கிற போது, விமான நிலையத்தில் விமான நிலைய நிர்வாகத்தினர் இதை அனுமதிப்பது இல்லை. எனவேதான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி மஞ்சள் காய்ச்சல்

தடுப்பூசி போடப்படும் இடங்கள் மூன்று இடங்களாக பிரிக்கப்பட்டு, முழுநேரமும் அந்த ஊசி போடப்படும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் இந்த தடுப்ப<u>ூ</u>சி போடப்படுகிறது. அடுத்து துறைமுகம் உள்ள போக்குவரத்து கழகத்தில் மருத்துவ மையத்திலும், தூத்துக்குடி துறைமுகத்தில் மருத்துவ உள்ள மஞ்சள் மையத்திலும் காய்ச்சல் போடப்படுகிறது. ஆண்டு பிளஸ்–2 பொதுத்தேர்வில் 51,919 பேர் தேர்ச்சி பெறவில்லை. இவர்கள் அனைவருக்குமே மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக் கிறது. இதில் 137 பேர் மட்டும், மன வருத்தத்திலும், மன உளைச்சலிலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு தொடர்ச்சியாக மருத்துவத்துறையின் சார்பில் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

EIH அசோசியேட்டட் ஹோட்டல்ஸ் லிமிடெட் தி ஒபராய் குழும் உறுப்பின

CIN: L92490TN1983PLC009903 கம்: க/உச, ஜி.எஸ்.டி ரோடு, மீனம்பாக்கம், ெ Telephone: 91-44-2234 4747 கார்ப்பரேட் அலுவலகம்: 7 ஷாம் நாத் மார்க், டெல்லி-110054 Telephone: 91-11-2389 0505,

கம்பெனியின் சமபங்குதாரர்களுக்கு அறிவிப்பு

மற்றும் பாதுகாப்பு நிதி கணக்கிற்கு மாற்றுதல் கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவுகள் 124(5) மற்றும் 124(6) மற்றும் அவ்வப்போத திருத்தப்பட்ட முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (கணம்) வைப்பு, தணிக்கை, பரிமாற்றம் மற்றும் திருப்பியளித்தல்) விதிகள் 201 (ஐஇபிஎப் விதிகள்')—ன்படி. தொடாந்து ஏழு (7) ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக டிவிடெண்ட் கோரப்படாத அல்லது செலுத்தப்படாத கம்பெனியின் மேலாக டிவிடெண்ட் கோரப்படாத அல்லது செலுத்தப்படாத கம்பெனியின் சாதாரண சமபங்குகளை சட்டப்படி இந்திய அரசின் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி (ஐஇபிஎப்) கணக்கிற்கு மாற்ற வேண்டிய அவசியம் கம்பெனிக்கு

உள்ளது என்று இதன் மூலம் பங்குதாரர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. கம்பெனி பதிவேடுகளின்படி, 2016–17–ம் நிதி ஆண்டிற்கு கோரப்படாத டிவிடெண்ட் 09 செப்டம்பர், 2024 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ ஐஇபிஎப்–க்கு மாற்றப்படும். 2017-18, 2018-19 மற்றும் 2022-23 நிதி ஆண்டுகளுக்கான கோரப்படாத டிவிடெண்ட் தற்போது கம்பெனி வசம் உள்ளது. ஆண்டுகளுக்கான கோப்படாத டியாடையை தற்சபாறு வச்சப்படான வசய் உள்ளது.

90 செப்டம்பர், 2024 அன்று அல்லது அதற்கு முன் கம்பெனி அல்லது அதன் ஆர்டிஏ மூலம் செல்லுபடியாகும் உரிமைகோரல் பெறப்படாவிட்டால், ஐஇபிஎப் விதிகளின்படி, கம்பெனி கோரப்படாத டிவிடெண்ட் மற்றும் அடிப்படை பங்குகளை ஐஇபிஎப்-க்கு மாற்றும். ஐஇபிஎப்-க்கு மாற்றப்படும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் மற்றும் அவர்கள் வைத்திருக்கும் பங்குகளின் விவரங்கள் 'மூதலீட்டாளர்கள்' பிரிவின் கீழ் நிறுவனத்தின் இணையதளமான https://www.eipass.co.ided/hotels_in_@ல். அக். அக்கும் https://www.eihassociatedhotels.in/இல் கிடைக்கும்

ஐஇபிஎப் விதிகளின்படி, அந்த டிவிடெண்ட் மற்றும் மேற்கண்ட செலுத்தப்படா, ஐதுப்பப் வதுகளானபடி, அந்த டிவிவடண்ட மற்றும் மேறகண்ட எசலுத்தப்படாடி டிவிடெண்டை கோருவதற்கு சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு ஒரு வாய்ப்ப அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஏதேனும் தெளிவுபடுத்தல்கள்/கேள்விகல் இருப்பின் அதுபற்றி எங்களின் ஆர்டிஏ, மெசாஸ் லிங்க் இன்டைம் இந்திய பிரைவேட் லிமிடெட், நோபல் ஹைட்ஸ், முதல் தளம், மனை எண்.என்எச்2 சி–1 பிளாக் எல்எஸ்சி, சாவித்ரி மார்க்கெட் அருகில், ஜனக்புரி, புதுடெல்ல் – 110 058, தொலைபேசி எண்.011–41410592, மின்னஞ்சல் முகவரி iepf.shares@linkintime.co.in, delhi@linkintime.co.in–க்கு எழுதவும்

உங்களுடனான அனைத்து தகவல் தொடர்புக்காக கீழ்க்கண்ட விவரங்களை அளிக்கவும்: 1. கம்பெனியின் பெயர், 2. போலியோ எண் அல்லது டிபி மற்றும் அளாகையும். . கவைப்பள்ளன் எப்பார், உ போல்பயா எண் அல்லது டிப்ப நற்று கிளைண்ட் ஐடி, 3. பங்குதாரர் பெயர், 4. தொடர்பு எண். 5. மின்னஞ்சல் முகவர் மேலும் பங்குதாரரின் கேஓய்சி ஆவணங்கள் அதாவது பான், ரத்து செய்யப்பட்ட காசோலை மற்றும் முகவரி ஆதாரத்திற்கான தற்போது பயன்பாட்டில் உள்ள ரசீத ஆகியவற்றை சுய கையொப்பமிட்ட வழங்க வேண்டும்.

ஐஇபிஎப் விதிகளின்படி, ஐஇபிஎப் கணக்கிற்கு மாற்றுவதற்காக, பங்குதாரா்கள் ஐஇபிஎப் விதிகளின்படி, ஐஇபிஎப் கணக்கிற்கு மாற்றுவதற்காக, பங்குதாரா்கள் வைத்துள்ள அசல் பங்கு சான்றிதழ்களுக்கு பதிலாக மாற்று பங்கு சான்றிதழ்களை கம்பெனி வழங்கும் என்பதை காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள சம்பந்தப்பட்ட பங்குதாரா்கள் மற்றும் ஐஇபிஎப் கணக்கிற்கு மாற்றப்பட உள்ள பங்குகளை வைத்துள்ள பங்குதாரா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு வழங்கப்படுவதால், அவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அசல் பங்கு சான்றிதழ்கள் தானாகவே ரத்தாகிவிடும். பேச்சுவாா்த்தைக்கு உட்படாததாகக் கருதப்படும். ஐஇபிஎப் விதிகளின்படி, ஐஇபிஎப் கணக்கிற்கு மாற்றுவதற்காக, கம்பெனி மாற்று பங்கு சான்றிதழ்களை வழங்குவதற்கான போதுமான அறிவிப்பாக கம்பெனி அதன் இணையதளத்தில் படியேற்றம் செய்யப்படும் விவரங்கள் இருக்கும் என்பதை பங்குதாராகள் மேலும் கவனிக்க வேண்டும். ஐஇபிஎப்—க்கு பங்குகளை மாற்றப்பட்ட பின்னா, ஐஇபிஎப்—லிருந்து மட்டுமே பங்குதாராகள் பங்குகளை உரிமை கோர முடியும். அந்த பங்குகள் மீது உரிமை கோர, பங்குதாராகள் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

எ) எங்கள் ஆர்டிஏ–க்கு தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து உரிமை

- கடிதத்தைப் பெறுங்கள்;
- பி) அவ்வப்போது மத்திய அரசினால் பரிந்துரைக்கப்படும் கட்டணத்துடன் இணையதளம் www.iepf.gov.inல் உள்ள படிவம் ஐஇபிஎப்—5 மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
- மின்-படிவத்தைப் பதிவேற்றிய 7 நாட்களுக்குள் உரிமைகோரலை சரிபார்ப்பதற்காக ஒவ்வொரு பக்கத்திலும் பங்குதாரர்/உரிமைகோருபவ மற்றும் படிவம் ஐஇபிஎப்—5ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் கையொப்பமிட்ட சலான் நகலுடன் மின்-படிவத்தின் நகலை கம்பெனியின் ஆர்டிஏ, மெசர்ஸ் லிங்க் இன்டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட், நோபல் ஹைட்ஸ், முதல் தளம், மனை என். என்எச். சி—1 பிளாகே எல்எஸ்சி, சாவித்ரி மார்க்கெட் அருகில், ஜனக்புரி, புதுடெல்லி 110 058, தொலைபேசி எண்: 011-41410592 அவர்களுக்கு அனுப்பி வைக்
- உரிமை கோரிக்கை படிவம் பெற்ற 30 நாட்களுக்குள் கம்பெனி ஐஇபிஎ ஆணையத்துக்கு உரிமை கோருபவரால் சமர்ப்பிக்கப்பட்ட அன ஆணையத்துக்கு உரிமை கோருபவரால் சமர்ப்பிக்கப்பட்ட அன ஆவணங்களையும் சரிபார்ப்பு அறிக்கையுடன் இணைத்து அனுப்பும்.
- சரி பார்த்த பின், உரிமை கோரியவருக்கு பங்குகளை ஐஇபிஎப் ஆனை

இது குறித்து 09 மே, 2024 தேதியிட்ட தனி அறிவிப்பினை கம்பெனியின் பதிவு அலுவலகத்தில் முகவரியினை பதிவு செய்துள்ள சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு பதிவுத்தபால் மூலம் கம்பெனி அனுப்பி உள்ளது. மேற்கண்ட ்து படித்தும் உறுப்பினர்களுக்கு சந்தேகம் ஏதேனும் இருப்பின் அது குறித்த எங்களின் ஆர்டிஏ அல்லது கம்பெனி செயலாள், 7 ஷாம் நாத் மார்க், டெல்லி-110 054 அவர்களுக்கு எழுதலாம் அல்லது isdho@oberoigroup.com–க்கு இமெயில் அனுப்பலாம் அல்லது தொலைபேசி எண் 011–23890505ல் தொடர்பு

இடம்: டெல்லி

தேதி: 15 மே, 2024

EIH அசோசியேட்டட் ஹோட்டல்ஸ் லிமிடெட்டுக்கா

தேஜஸ்வி தீஷித் கம்பெனி செயலாள

PUBLIC NOTICE My client's father Mr.G.VAIRAVAN, S/o.V.Govindan is the absolute

owner of the property viz., All that piece and parcel of land situate in Athanoor Village, formerly known as Sriperumbudur Taluk, Chengalpattu District, now at present Kundrathur Taluk Kancheepuram District, comprised in Old S.No.111/1, as per Patta No. 1432, New S.No.111/1B, Plot No.1 in Jasmine Nagar, approved layout by DDTP vide No.CSAR/DTCP/M86/280/LP 214 measuring an extent of 3090 square feet was purchased by him under registered sale deed dated 07-03-1987 bearing document No.1534 /1987 on the file of Guduvancherry Sub-Registrar Office. Ever Since the date of purchase my client's father was in peaceful possession and enjoyment over the aforesaid property.

Mrs G V RANL wife of M No.2/28a, Visuvapuram, Saravanampatti, Coimbatore District, Tami Nadu - 641 035 and came to her mother's house at Plot No.10, 2nd Street, Vivekananda Nagar, Chithalapakkam, Chennai - 600 126, On 27-04-2024 the original sale deed dated 07-03-1987 bearing document No.1534/1987 on the file of Guduvancherry Sub-Registrar Office has been lost by my client Mrs.G.V.RANI while taking documents to a Xerox Shop. In spite of due diligent search the same remains untraceable as on date. If anyone found the same

shall return to my clients or to me who will be subsequently awarded. Any person/s of Institution having any reasonable claim, right, title or charge over the said property shall lodge their claim or objection f any together with documentary proof to the undersigned within 15 days from the date of this notice failing which it will be deemed that there is no claim, charge or encumbrance whatsoever on the said property and shall be deemed to have been waived. This notice is issued under the instruction of my client Mrs.G.V.RANI

wife of Mr.Stephen Dass & D/o.Late.Mr.G.VAIRAVAN. A.C.KANNAN, Advocate

#7A, Chinnamman Koil Street, Chengalpattu Town & Taluk Chengalpattu District - 603 002.

தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயம் முன்பாக, சென்னை அமர்வு CP(CAA)/26(CHE)/2024

CA(CAA)/40(CHE)/2023 நிறுவனங்கள் சட்டம், 2013இன் பிரிவு 230–232 வரையிலான விஷயத்தில்

மற்றும் ஒருங்கிணைப்பு திட்டம் குறித்த விஷயத்தில்

இடையே CAPL மோட்டார் பார்ட்ஸ் நிரைவேட் லிமிடெட்

(டிரான்ஸ்பார் கம்பெனி) மற்றும்

இந்தியா மோட்டார் பார்ட்ஸ் & அக்சசரீஸ் லிமிடெட் (டிரான்ஸ்பர் கம்பெனி) மற்றும்

அதன் சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் மற்றும் கடணாளிகள் CAPL மோட்டார் பார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்

அதன் பதிவு அலுவலகம்

46, சுந்தரம் டவர்ஸ், ஒயிட்ஸ் ரோடு, சென்னை - 600014.

மனுவின் அறிவிப்பு

மற்றும் இந்தியா மோட்டார் பார்ட்ஸ் & அக்சசரீஸ் லிமிடெட் (டிரான்ஸ்பரீ கம்பெணி) மற்றும் அகன் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் ஒருங்கிணைக்கும் திட்டத்திற்கு அனுமதி கோர கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவுகள் 230–232ன் கீழ் மனு ஒன்று மனுதாரரால் 17.04.2024 அன்று தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயம், சென்னை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது. மேற்சொன்ன மனு தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயம் சென்னை அமர்வின் முன் 19.06.2024 அன்று விசாரணைக்கு வருகிறது மேற்சொண்ன மணுவை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ கருத்து இருப்பின் அது குறித்து அவரோ அல்லது அவரது வழக்கறிஞரோ பெயர் மற்றும் முகவரியை குறிப்பிட்டு கையெய்பமிட்டு மனுனின் மீது விசாரணை நடைபெறுவதற்கு இரு நாட்களுக்கு முன்பாக, மனுதாரரின் வழக்கறிஞருக்கு அனுப்ப வேண்டும். மனுவை எதிர்ப்பதாக இருப்பின் எதிர்ப்பதற்கான காரணம் அல்லது வாக்குமூலத்தின் நகலை அழினிப்புடன் இணைத்து அனுப்ப வேண்டும். மனுவின் நகல் எவருக்கேனும் தேவைப்படின் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி கீழே கையெய்பமிட்டவரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். சென்னையில் மே 15, 2024 தேதியிடப்பட்டது.

> M/s. T.K. பாஸ்கர் K. ஹரிசங்கர் மனுதாரரின் வழக்கறிஞர்கள், எண்.37, லா சேம்பர்ஸ் ஹைகோர்ட் பில்டிங்ஸ், சென்னை - 600 104.

... மணுதாரர் கம்பெணி

கிரையப் பத்திரத்தை ரத்து செய்தால் இனி ரூ.1,000 மட்டுமே கட்ட கட்டணம்

வேண்டும். அந்த பத்திரத்தில் முன்பு

நடைமுறையான

ரத்து ஆவணத்தின் மூலம் உரிமை

மாற்றம் ஏற்படாது' என்ற முத்திரை

இனி குத்தப்படாது. இதன் மூலம்

சென்னை, மே.15– பதிவு செய்த கிரைய பத்திரத்தை ரத்து செய்தால் இனி ரூ.1,000 மட்டுமே கட்டணம் என்று பத்திரப்பதிவு துறை அறிவித்துள்ளது.

நிலம், வீடு என சொத்து வாங்கினாலும் பத்திரப்பதிவு அகனை கிரைய அலுவலகத்தில் பக்கிரமாக பகிவ செய்வார்கள். இந்த பதிவுக்கு தமிழக அரசு முத்திரைத்தாள் கட்டணம் சதவீதமும், பதிவு கட்டணம் 2 சதவீதமும் என மொத்தம் 9 சதவீதம் வசூலிக்கிறது.

கிரையம் முடித்தவர்கள், மீண்டும் அந்த கிரையத்தை ரத்து செய்யவும் சட்டத்தில் இடமுண்டு. இருதரப்பும் சேர்ந்து இந்த ரத்து மேற்கொள்ள ஆவணம் வேண்டும். அதற்கு ரூ.50 கட்டணம் ஆகும். ஆனால் அந்த பத்திரத்தில், 'இந்த ரத்து ஆவணத்தின் மூலம் உரிமை மாற்றம் என்று ஏற்படாது' @(II முத்திரை குத்தப்படும். இந்த ஆவணம் மூலமும் புதிதாக சொத்து வாங்கியவர்கள் பெயரிலேயே அந்த சொத்து இருக்கும்.

கிரைய ரத்து எனவே செய்வதால் எந்த பலனும் இல்லாமல் இருந்தது.

பெரும்பாலா அதனால் கிரைய செய்வதற்கு ஆவணம் பதில் மீண்டும் புதிதாக ஒரு கிரைய ஆவணம் செய்தனர். மீண்டும் அகனால் அவர்கள் சதவீதம் பத்திரப்பதிவு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே கிரைய ஆவணத்தில் ரக்கு மகிழ்ச்சி மக்களுக்கு செய்தியை தரகூடிய ஒரு வெளி பத்திரப்பதிவு யிட்டுள்ளது. அதன்படி பத்திரத்தை கிரைய ரத்து செய்தால் அகற்கு



W.S. இண்டஸ்டிரீஸ் (இந்தியா) லிமிடைட்

CIN: L29142TN1961PLC004568

பகிவ அவுவலகம்: 108. மவுண்ட பூந்தம ரோடு. போளர். சென்னை - 600 116.

அறிவிப்பு

குழுக்கூட்டம். கம்பெனியின் மற்ற அலுவல்களுடன், 31.03.2024 உடன் முடிந்த காலாண்டு மற்றும் முடிந்த ஆண்டுக்கான கணிக்கை செய்யப்பட்ட நிதி நிலை முடிவுகளை பரிசீலனைக்குப பின் பதிவுக்கு எடுத்துக் கொள்வதற்காக 21.05.2024 செவ்வாய்கிழமை அன்ற நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.

W.S. இண்டஸ்டிரீஸ் (இந்தியா

ஆஷியானா அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்.

அறிவிப்பு

அறிவிப்பு

SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும்
வெளியீடு தேவைகள்) விதிகள் 2015ன் விதி
29 மற்றும் 47ன்படி, 31:03.2024ல் முடிந்த
காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தனிக்கை
கர்யப்பட்ட நிதிந்கை முடிவுக்கள் பதிவு
செய்ய கம்பெனி இயக்குளர்கள் குழுவில்
சென்னையில் உள்ள கார்ப்பரேட்
அலுவல் ததில் நடைபெறும் என்று இதன்
மூலம் தரிவிக்கப்படுகிறது.
ஆஷியானா அக்ரோ இண்டஸ்ட்ரீல்
கீதி: 13:05.2024 ஒப்பம்/—

தேதி: 13.05.2024 இடம்: சென்னை

பொது அறிவிப்பு சென்னை-600 011. பொம்பர் செம்பியம், ஜமுனா பாய்

்கு, எண்.1/1 ல் வசிக்கும் திரு.S.சரவணன் அவர்களின் ம*ை*ி மெயின் தெரு, எண்.1/1 ல் திருமதி.S.நீலவேனி என்ற எனது கட்சிக்காரர், Chandaa Prabhu VegetarianVillage Part-I, மனை எண்கள்.106 மற்றும் 107, புழல் கிராமம், பமைய சர்வே எண்கள்.160/2 160/1,பழைய பட்டா மந்நும் எண்.15323 மற்றும் புதிய பட்டா எண்.16338, புதிய சர்வே எண். 160/6 ல் அமைந்த 3600 சதுரடி கொண்ட வீடு மற்றும் மனையின் உரிமையாளர் ஆவார்.மேற்படி சொத்தின் தாய் பத்திரமான 3-3-1992 தேதியிட்டு, 2014/1992 என்ற எண்ணாக அம்பத்தூர் சார்பதிவுஅலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அசல் கிரையபத்-திரத்தினை, 9-4-2024 அன்று ரெட்ஹில்ஸ்-ல் அமைந்த ஒரு துணிக்கடைக்கு சென்று, பின்னர் தனது வழக்கறிஞரை சந்திக்க செல்லும் போது, சுமார் மதியம் 3 மணி அளவில் தொலைந்து விட்டதை அறிந்தார். மேற்படி அசல் பத்திரமானது, எனத கட்சிக்காரர் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே மேற்படி அசல் பத் திரம் வசம் இருந்தாலோ யாராவது அல்லது மேற்படி - சொத்த<u>ு</u> சம்மந்தமாக உரிமை கோரி-னாலோ, எனக்கு எழுத்து பர்வமாக 7 தினங்களுக்குள் தெரிவிக்க வேண்டியது. தவறும் பட்சத்தில் மேற்படி விதமாக யாருக்கும் எந்த கோருதலும் என்று கருதப்பட்டு, மேற்படி சொத்து சம்மந்தமாக கட்சிக்காரர் எந்த நடவடிக்கை எடுக்கவும் உரிமை உடையவர் ஆவார் என்று M.ஸ்டாலின் அட்வகேட்

MS அசோசியேட்ஸ் எண்.14, பிராகாஷ் அவின்யு பேப்பர் மில்ஸ் ரோடு,

OFFER ON BEHALF OF THE ACQUIRER SAFFRON

> 605, Sixth Floor, Centre Point, J.B. Nagar, Andheri (East), Mumbai - 400059, India Tel. No.: +91 22 49730394; Fax No.: NA; Email id: openoffers@saffronadvisor.com; Website: www.saffronadvisor.com;

Saffron Capital Advisors Private Limited

Investor grievance: investorgrievance@saffronadvisor.com; SEBI Registration Number: INM000011211;

விற்பனை பெயருக்கு செய்தவர் சொத்து சென்று விடும். நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக பத்திரப்பதிவு துறை

தெரிவித்துள்ளது.

SHRIRAM

'இந்த

ஸ்ரீராம் மியூச்சுவல் ஃபண்ட் ஸ்ராம் ஹவுஸ், எண்.4 பர்கிட் சாலை, தி. நகர், சென்னை 600 017 ஸ்ரோம் அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி லிமிடெட் (முதலீட்டு மேலாளர்) பதிவு அலுவலகம்: 217, 2வது தளம், ஸ்வஸ்திக் சேம்பர்ஸ், எஸ்.டி. சந்திப்பு அருகில்,

சி.எஸ்.டி. சாலை, செம்பூர், மும்பை 400 071. CIN: L65991MH1994PI C079874: Website: www.shriramamc.in அறிவிப்பு மற்றும் பிற்சேர்க்கை எண்.05/2024

ஸ்ரீராம் மியூச்சுவல் ஃபண்டின் கூடுதல் தகவல் (SAI) அறிக்கைக்கான அறிவிப்பு மற்றும் பிற்சேர்க்கை

இணக்க அதிகாரி திருமதி. சினேகா ஜெய்ஸ்வால் அவர்களின் பதவிக்காலம் நிறைவு

ஸ்ரீராம் அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி லிமிடெட்டின் (''கம்பெனி'') "இணக்க அதிகாரி" திருமதி. சினேகா ஜெய்ஸ்வால் அவர்களின் பதவி காலம் மே 09, 2024 அன்று நிறைவு பெற்றது என்று இந்த அறிவிப்பு மூலம்

திருமதி. சினேகா ஜெய்ஸ்வால் அவாகளின் இணக்க அதிகாரி பதவி காலம் நிறைவு பெறுவதையடுத்து, செக்யூரிட்டிஸ் அன்ட் எக்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியாவின் (பரஸ்பர நிதிகள்) ஒழுங்குமுறைகள், 1996–ன் அடிப்படையில் நிறுவனத்தின் முக்கியப் பணியாளர் என்பதும் நிறைவு பெறுகிறது இதன் விளைவாக, ஸ்ரீராம் மியூச்சுவல் ஃபண்டின் கூடுதல் தகவல் அறிக்கையின் (SAI) முக்கியப் பணியாளர்

பகுதியில் திருமதி. சினேகா ஜெய்ஸ்வால் அவர்கள் தொடர்பான அனைத்து குறிப்புகளும் மேலே உள்ள தேதியிலிருந்து நீக்கப்பட்டன இந்த அறிவிப்பு மற்றும் பிற்சேர்க்கை ஸ்ரீராம் மியூச்சுவல் ஃபண்டின் SAl—ன் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

பராம் மியச்சுவல் ஃபண்டன் SAI—ல் குறிப்பிடப்பட்டுள்ள பிற விகிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் அவ்வப்போது வழங்கப்படும் பிற்சோக்கையுடன் படிக்கவும், அவை மாறாமல் இருக்கும்

ஸ்ரீராம் அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி லிமிடெட்டுக்காக (ஸ்ரீராம் மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டு மேலாளர்

தன்மோய் சென்குப்தா

இடம்: மும்பை செயல்பாடுகள் பிரிவு தலைவர் & முதலீட்டாளர் தொடர்பு அதிகாரி மேற்கொண்டு விவரங்களுக்கு **ஸ்ரீராம் அசெட் மேனேஜ்மேண்ட் கம்பெனி லிமிடெட்,** 511–512, மெடோஸ், சஹர் பிளாசா, ஜே. பி. நகர், அந்தேரி (கிழக்கு), மும்பை 400 059. தொலைபேசி: 022 49696944 Email: info@shriramamc.in,

> மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படியுங்கள்.

POST OFFER ADVERTISEMENT UNDER REGULATION 18(12) OF THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (SUBSTANTIAL ACQUISITION OF SHARES AND TAKEOVERS) REGULATIONS, 2011, AS AMENDED

("SEBI (SAST) REGULATIONS") FOR THE ATTENTION OF THE PUBLIC SHAREHOLDERS OF ORS

Registered Office: No. 88, Mount Road, Guindy, Chennai-600032, Tamil Nadu, India Tel: +91 44 40432211; Email: cs@indiaradiators.com, Website: www.indiaradiators.com;

OPEN OFFER FOR ACQUISITION OF UPTO 2.34.000 (TWO LAKH THIRTY FOUR THOUSAND) FULLY PAID-UP EQUITY SHARES OF ₹ 10/- (RUPEES TEN ONLY) EACH ("EQUITY SHARES"). REPRESENTING 26% (TWENTY SIX PERCENT) OF THE VOTING SHARE CAPITAL OF INDIA RADÍATORS LIMITED ("TARGET COMPANY"), FOR CASH, AT A PRICE OF ₹ 6/- (₹ 4.26/-PER ANNUM FOR A PERIOD OF 4 YEARS FOR THE DELAY IN MAKING AN OPEN OFFER) ("OFFER PRICE") PER EQUITY SHARE AGGREGATING UPTO ₹14,04,000/- (RUPEES FOURTEEN LAKH FOUR THOUSAND ONLY), FROM THE PUBLIC SHAREHOLDERS OF THE TARGET COMPANY BY MERCANTILE VENTURES LIMITED ("ACQUIRER") PURSUANT TO AND IN COMPLIANCE WITH THE REQUIREMENTS OF THE SEBI (SAST) REGULATIONS, 2011 ("OFFER" OR "OPEN OFFER").

Corporate Identification Number: L27209TN1949PLC000963

This Post Offer Advertisement ("Post Offer Advertisement") is being issued by Saffron Capital Advisors Private Limited "Manager to the Offer"), on behalf of the Acquirer, in connection with the offer made by the Acquirer, pursuant to and in accordance with Regulation 18(12) of the SEBI (SAST) Regulations. This Post Offer Advertisement is to be read in continuation of and in conjunction with: (a) the Public Announcement dated January 05, 2024 ("PA"); (b) the Detailed Public Statemen published on January 12, 2024 in Financial Express (English) all editions, Jansatta (Hindi) all editions, Makkal Kural (Tamil) Chennai Edition- Place of Registered office of Target Company and Pratahkal (Marathi) Mumbai Edition - Place of Stock Exchange at which shares of Target Company are listed ("DPS"); (c) the Draft Letter of Offer dated January 19, 2024 ("DLOF"); (d) the Letter of Offer dated April 04, 2024 ("LOF") along with Form of Acceptance; and (e) the offer opening public announcement and

corrigendum to the DPS that was published on April 18, 2024 in all the newspapers in which the DPS was published. This Post Offer Advertisement is being published in all the newspapers in which the DPS was published.

Capitalized terms used but not defined in this Post Offer Advertisement shall have the meaning assigned to such terms in the LOF The Public Shareholders of the Target Company are requested to kindly note the following information with respect to the Open

1	Name of the Target Company:	India Radiators Limited
2	Name of the Acquirer:	Mercantile Ventures Limited ("Acquirer")
3	Name of the Manager to the Offer:	Saffron Capital Advisors Private Limited
4	Name of the Registrar to the Offer:	Cameo Corporate Services Limited
5	Offer Details:	
	a. Date of Opening of the Offer:	Friday, April 19, 2024
	b. Date of Closure of the Offer:	Friday, May 03, 2024
6	Date of Payment of Consideration:	Thursday, May 09, 2024

தேதி: மே 14, 2024

7. De	etails of Acquisition				
Sr. No.	Particulars	(assuming fu	in the LOF ⁽¹⁾ Il acceptances s offer)	Actual	S ⁽¹⁾
7.1	Offer Price (per equity share)	₹ 6/-		₹6,	
7.2	Aggregate number of Equity shares tendered in the Offer	2,34,	000	2,920(2)	
7.3	Aggregate number of Equity shares accepted in the Offer	2,34,	000	2,920	
7.4	Size of the Offer (Number of Equity shares multiplied by offer price per share	₹14,04	₹14,04,000/-		20/-
7.5	Shareholding of the Acquirer before Agreements /Public Announcement				
	Number	Ni		Ni	-
	% of Voting Share Capital	(0.00	0%)	(0.00%)	
7.6	Equity Shares proposed to be acquired by way of Agreement ("SPA Shares")				
	Number	3,45,702 (38.41%)		3,45,702 ⁽³⁾ (38.41%)	
	% of Fully Diluted Equity Share Capital				
7.7	Equity Shares acquired after Detailed Public Statement ⁽⁴⁾				
	 Number of Equity shares acquired 	Ni		Ni	l
	 Price of the Equity shares acquired 	NA		NA	
	% of the Equity shares acquired	(0.00%)		(0.00%)	
7.8	Equity Shares Acquired by way of Open Offer	, ,			
	Number	2,34,	000	2,92	0 ⁽⁵⁾
	% of Fully Diluted Equity Share Capital	(26.00%)		(0.32%)	
7.9	Post offer shareholding of Acquirer	, ,			
	Number	5,79,	702	3,48,6	622 ⁽⁶⁾
	% of Fully Diluted Equity Share Capital	(64.41%)		(38.73%) ⁽⁶⁾	
7.10	Pre & Post Offer shareholding of the Public	Pre Offer	Post Offer	Pre Offer	Post offer
	Number	5,54,298	3,20,298	5,54,298	5,51,378
	% of Voting Share Capital	(61.59%)	(35.59%)	(61.59%)	(61.27%)

(1) Percentages disclosed in the table above are computed basis the Voting Share Capital of the Target Company. (2) Out of 2,920 Equity Shares tendered, 2,720 Equity Shares were in dematerialized form and 200 Equity Shares were in

(3) The Acquirer proposed to consummate the transaction pursuant to Share Purchase Agreement executed on January 05,

2024 within the period as prescribed under Regulation 22(3) of the SEBI (SAST) Regulations. (4) Excluding those Equity Shares specified in S. No. 7.8.


(5) Equity Shares acquired by the Acquirer pursuant to Open Offer.

(6) Including the 3,45,702 Equity Shares to be acquired by the Acquirer pursuant to Share Purchase Agreement.

8. The Acquirer and its directors accept full responsibility for the information contained in this Post Offer Advertisement and also for the obligations under SEBI (Substantial Acquisition of Shares and Takeovers), 2011.

9. A copy of this Post Offer Advertisement will be available on the websites of SEBI at (www.sebi.gov.in), BSE Limited at (www.bseindia.com) and the registered office of the Target Company.

All undefined capitalized terms used herein shall have the same meaning as ascribed to such terms in the Letter of offer. **ISSUED BY THE MANAGER TO THE**



Cameo Corporate Services Limited Subramanian Building", No.1, Club House Road, Chennai - 600002, Tamil Nadu, India

Tel: +91 44 4002 0700: Fax: +91 44 2846 0129 Email: investor@cameoindia.com Website: www.cameoindia.com

SEBI Registration: INR000003753 Validity: Permanent Contact Person: Ms. Sreepriya. K

Date: May 14, 2024 Date: 15.05.2024 சென்னை-600 011.

Contact Person: Mr. Satej Darde/ Mr. Narendra Kumar Gamini

Actuals

ing full acceptances

लोकसभा निवडणुकीच्या महाराष्ट्रातील हुले यांनी सांगितले. पाचव्या टप्प्यातील मतदान मुंबईत २० मे रोजी पार पडणार आहे. मतदानाची टक्के वारी वाढावी आणि सुद्दीत गावी गेलेल्या मुंबईकरानी मुंबईत येऊन मतदानाचा हक्क बजावावा यासाठी सामाजिक कार्यकर्ते आर जी हुले आणि त्यांच्या पत्नी सामाजिक कार्यकर्त्या अलका हुले यांनी ग्रामीण भागातून बॅनर लावत चलो मुंबई चे बॅनर द्वारे मतदारांना मतदानासाठी आवाहन केले आहे. आंबेगाव, रायगड तालुक्यातील अनेक मतदान हे मुंबईत असतात. मे च्या सुद्रीत सर्वजण कुटुंबासहित गावी जात असतात मात्र काही जण मतदान असताना देखील मुंबईत येऊन आपले कर्तव्य बजावत नसल्याने मतदानाच्या टक्केवारी वर त्याचा परिणाम होतो. यंदाच्या १७ व्या लोकसभा निवडणुकीत मतदान वाढण्यासाठी आंबेगाव तालुक्यात गेलेल्या मुंबईकरांना मतदानासाठी मुंबई चला. पाच वर्षांतून मिळणारा मतदानाचा हक्क बजावा असे

घाटकोपर, दि. १४ (प्रतिनिधी) : आवाहन बॅनर द्वारे आम्ही केल्याचे आर जी

पश्चिम रेल्वे

स्वच्छता व देखभाल कार्य व्यवस्थापक (डब्ल्युए) विभागीय रेल्वे

पश्चिम रेल्वे, ६ वा मजला, अभि. विभाग, मुंबई सेंट्रल मुंबई ४०० ००८ हे ई-निविदा सूचन क्र. : BCT/24-25/34 dtd. 13.05.2024 मागवीत आहेत. कार्य व ठिकाण : सांताकुझ विरार : एडीईएन (डब्ल्यू/एन) - बोरिवली यांच्य कार्यकक्षा अंतर्गत पावसाळा व पूर्व पावसाळ स्वच्छतेच्या कालावधीकरिता सीओपीच्या व्हॅर्ल गटरची पर्व पावसाळा स्वच्छता व देखभाल संबंधात कार्य, कामाचे अंदाजित मल्य: रु. ९३२०४३.०५ इरदे : रु. १८७००.००, सादरीकरणाची तारीखा र वेळ : दि. ०७.०६.२०२४ रोजी ३.०० पर्यंत उघडण्याची तारीखा व वेळ : दि. ०७.०६.२०२१ रोजी ३.३० वा. विस्तत कामाचे स्वरूप. निविद दस्तावेज मूल्य (नापरतावा), इरठे, पात्रता अर्हता कामाचे तत्सम स्वरूप, विस्तृत निविदा अटी यांकरित कृपया www.ireps.gov.in ला भेट द्यावी. हस् स्तावांवर विचार केला जाणार नाही.

f facebook.com/WesternRly

जाहीर सूचना सचना याद्वारे देण्यात येते की, मळरित्या श्री. चंद्रकांत एकनाथ

सूचना चाडार चण्यात चत का, नूळाराचा त्रा. खप्रकात एकनाव सोनवलकर हे फ्लॅद क्र. ए/१०१, पहिला मजला, ओम शीव कॉम्प्लेक्स को-ऑप. हा. सो. लि., केबीन क्रॉस रोड, नर्मदा नगर, भाईंदर पूर्व, जिल्हा दाणे ४०१ १०५ येथील मालमत्तेचे मालक होते. श्री. चंद्रकांत एकनाथ सोनवलकर यांच मृत्यू दि. **१९.११.२०१६ रोजी भाईंदर** येथे झाला होता त्यांच्या मा . यांचे कायदेशीर वारस १. श्रीम. मंदाकिन चंद्रकांत सोनवलक (पत्नी) २. श्री. प्रशांत चंद्रकांत सोनवलकर (मुलगा) गणेश चंद्रकांत सोनवलकर (मुलगा ४. श्री. विक्रांत चंद्रकांत सोनवलकर हे आहेत

प्रोनवलकर ३. श्री. गणेश चंद्रकांत सोनवलकर (रिलीजर्स) यांनी श्री. विकात चंद्रकांत सोनवलकर (रिलीजी) यांच्या नार्व लीज करार दि. ०६.१२.२०२२ अंतर्गत दस्तावेज नोंदणीक क. टीएनएन७-२०४१६-२०२२ दि. ०६.१२.२०२२ अंतर्गत कर रिलीज केले. पहिले मूळ विक्रीचे करार दि. १५.०७.१९८९ शिवम कन्स्ट्रक्शन कंपनी (विक्रेता) श्री. चंद्रकांत एकनाथ सोनवलकर (खारेदीदार) यांच्या दरम्य

अंमलात आणले होते ते करार गहाळ/ हरवले आहेत. सर्व बँक्स, वित्तीय संस्था, व्यक्ती आदी यांना याद्वारे माझे अशील व मला वा त्यांचे काऊन्सेल यांना कोणतेही दावे वा आक्षेप असल्या निया वा त्याच काळन्सरा बाना काणतहा चाव वा आवाप असरपाह तसेच कायदेशीर वारस/ विक्री/करार गहाळ आदी मार्फत अर्जदा मालमत्तेमध्ये कोणतेही हक, अधिकार, हितसंबंध असल्यास त्यांनं सदर सूचनेच्या तारखेपासून १४ दिवसांच्या आत सूचित करावे अन्यथा कोणत्याही व्यक्तींचे दावे काही असल्यास सदर जागा संबंधात तर गृहित धरले जाणार नाहीत याची कृपया नोंद घ्यावी दिलीप के. पांडे

बी/१०९, भाईदया नगर, बी बिल्डींग, नवघर रोड, भाईंदर (पू) जिल्हा ठाणे ४०१ १०५

१. कार्यचलनातुन एकूण उत्पन्न (निव्वळ

१. कार्यचलनातून एकूण उत्पन्न (निव्वर

लावधीकरिता निव्वळ नफा/(तोटा) (कर पूर् तेविशेष बाबी व/वा अतिरिक्त बाबी पूर्व)

कर पूर्व कालावधीकरिता निव्वळ नफा/(तोटा) (अतिविशेष बाबी व/वा अतिरिक्त बाबी पश्चात)

ालावधीकरिता एकूण सर्वसमावेशक उत्पन्न हालावधीकरिता समाविष्ट नफा (कर पक्षात) व अन्य

कर पूर्व कालावधीकरिता निव्वळ नफा/(तोटा) (अतिविशेष बाजी व/वा अतिरिक्त बाजी पक्षात)

ालावधीकरिता एकूण सर्वसमावेशक उत्पन्न कालावधीकरिता समाविष्ट नफा (कर पक्षात) व अन्य

याद्वारे आम जनतेस अधिसचित करण्यात येते की. मूळ शेअर प्रमाणपत्र क्र. २० जे पाच संपूर्ण प्रदानित शेअर ५०/- प्रत्येकीच्या विभिन्न क्र. ३६ ते ४ (दोन्ही समाविष्ट) धारक आयआरएमए को-ऑपरेटिव हाऊसिंग सोसायटी लि. संबंधात आहेत व दिवंगत श्री. ए. ए. खानोळकर यांच्या नावे आहेत ते करार सापडर नाही आहेत. सदर मयत सभासद यांचे कायदेशीर वार यांनी ड्यप्लिकेट शेअर प्रमाणपत्र जारी करण्याकरिता अर्ज

सोसायटी याद्वारे दावेदार/ आक्षेपकर्ता यांच्याकडून सद मचनेच्या प्रसिद्धी तारखेपासन १× (चौंदा) दिवसांच्य आत सदर दस्तावेज यांची प्रत व अन्य पुरावे यांच्यास त्यांचे दावे/ आक्षेप व ड्युप्लीकेट शेअर प्रमाणपत्र जा करण्याकरिता दावे व आक्षेप मागवीत आहे. दावे / आक्षेप काही असल्यास सोसायटीस स्विकृत न झाल्यास सोसायटीच्या कायद्या अंतर्गत सोसायटी व्यवहार करेल पुढे, कोणतेही दावे/ आक्षेप वरील निर्देशित कालावधीच्या आत स्विकत न झाल्यास सोसायटी सोसायटीच्या कायद्य अंतर्गत प्रदानित स्वरूपात ड्युप्लिकेट शेअर प्रमाणपत्र जार्र करण्यास मुक्त असेल.

> सही/-सचिव

आयआरएमए को-ऑप. हाऊसिंग सोसायदी लि माईबाबा मंदिर मार्ग बोरितली पश्चिम मुंबई ४०० ०९२.

दि. १५.०५.२०२४

KIMC FINSERY

(६३,०२

8,880.4

१०,३१६.३१

केजेएमसी फायनान्शीअल सर्व्हिसेस लिमिटेड

नोंदणीकृत कार्यालय : १६२, अदलांदा, १६ वा मजला, निरमन पॉईंद, मुंबई ४०० ०२९

दर. +९१-२२-४०९४ ५५०० सीआयएन: L65100MH1988PLC047873

३१ मार्च, २०२४ रोजी अखोर तिमाही व वर्ष अखोरकरिता

लागू नाही

(सुची अनिवार्यता व विमोचन आवश्यकता) विनियमन २०१५ च्या विनियम ३३ अंतर्गत आहे. २. वित्तीय अहवाल लेखा समिती द्वारे पाह आहे व मर्यादित आहे व संचालक मंडळाद्वारे दि. १३ मे, २०२४ रोजी आयोजित सभेमध्ये मर्यादित कंपनीच्या लेखापरीक्षित वित्तीय अहवाद

३१ मार्च. २०२४ रोजी अखोर तिमाही व वर्ष अखोरकरिता

. लेखापरीक्षित एकत्रित वित्तीय अहवा

आहे व मधापता आह व संचालक गञ्जाबा १६, ५२ के, २२२० एका जाना । आहे. ३. सदर अहवाल मर्यादित अहवाल म्हणून वैधानिक लेखापरीक्षित स्टॉक एक्सचेंज अर्थात बीएसई लिमिटेड <u>www.bsein</u>

लागू नाही

m वर उपलब्ध आहे. ४. सदर गत आकडेवारी चाल वर्ष/क

डॉ. पिताबास नायक व डॉ. श्रीम. अन्नपुर्णा नायक लॉर क ४०२ ४ था प्रजला सी विंग सी लॉड रॉवर सीएच ले., जेसल पार्क, भाईदर पूर्व, जिल्हा ठाणे ४०१ १०५ येथी मालमत्तेचे सोसायटी अहवाल अनुसार मालक आहेत गोसायटीस त्यांचे कायदेशीर वारस यांनी सूचित केले आहे की **अन्नपूर्णानायक** यांचा मृत्यु दि. २०.१०.२०१६ रोजी झाल त्र **डॉ. पिताबास नायक** याँचा मृत्यू दि. ०६.१०.२०२३ रोजी ाला त्यांच्या मागे खालील कायदेशीर वारस आहेत :

ए. श्रीम. रूमी जोसे थटील व बी. श्रीम. स्मीता सब्यस ाटनायक व सी. श्री. सिद्धार्थ पिताबास नायक हे केवब कायदेशीर वारस व जप्तीकर्ता असून अभिहस्तांकन कायद अनुसार त्यांच्या मागे सर्व कायदेशीर वारस असून अनु. क्र. ए व ब्री यांनी त्यांचे आईवडील यांचे वरील सदर फ्लॅट संबंधातील शेअर्स श्री. सिद्धार्थ पिताबासा नायक यांच्या नावे केले

ऱ्यामळे माझे अशील व सोसायटी यांच्या वतीने यादारे कोणतेह

दिवसांच्या आत संबंधित दस्तावेजांसह दावे / आक्षेप / तिसं ाक्ष दावे मागवीत आहेत. जर कोणाही व्यक्तीस **वकील पी** एस. शामदासनी ॲन्ड असोसिएट्स यांना पत्ता, १५४ ओसवाल ओरनेट सीएचएस क्र. २ सीएचएस नेसल पार्क, भाईंदर (पू), जिल्हा ठाणे येथे व/वा अध्यक्ष वरील सोसायटीचे सचिव यांना सूचनेच्या प्रसिद्धी तारखोपास् पुराव्यांसह सूचित करावे. जर सदर **१५ दिवसांच्या** सूचनेच्य प्रसिद्धी तारेखेच्या नंतर कोणतेही दावे प्राप्त न झाल्यास वरीर पटा फ्लॅरचे इक कार रूपण व बाजारभाव व सर्व अडथळ्यांपासून मुक्त असलेले गृहित धरले जाईल व त्यानुसार प्रमाणपत्र जारी करण्यात येईल. दावे त्यानंतर गहित धरले जाणा

पी. एस. शामदासनी ॲन्ड असोसिएटस करित सही/-पुष्पा शामदासनी

दे. १५.०५.२०२४ (वकील उच्च न्यायालय)

जाहीर सूचना

झवेरी हे फ्लॅट क्र. ५०८, न्यु रिद्धी टॉवर, ६० फूट रोड गयसीआयसीआय बँक समोर, भाईंदर पश्चिम, तालूका जिल्हा ठाणे ४०१ १०१ येथील मालमत्तेचे मालक आहेत महेंद्रभाई त्रिकमलाल झवेरी यांच मृत्यू दि. ०४.०७.२००८ रोजी झाला व **श्री. चेतन एम. झवे**री र्यांचा मृत्यू दि. २३.०६.२०२१ रोजी झाला त्यांच्या मार्गे खालील कायदेशीर वारस आहेत : र. श्रीम. हर्षा एस. झवेरी, बी. श्रीम. नंदा ए. शाह, स्री

. श्रीम. अल्पाबेन के. शाह, डी. श्रीम. संध्या चेतन झवेरी ई. श्रीम. आयुषा एम. शाह व एफ. श्री. जैनम सी. झवेरी केवळ कायदेशीर वारस व जप्तीकर्ता असून अभिहस्तांक nायदा अनुसार त्यांच्या मागे सर्व कायदेशीर वारस असून त्यांन ऱ्यांचे हक व शेअर वरील सदर फ्लॅटमधील श्रीम. संध्या चेत-यामुळे माझे अशील व सोसायटी यांच्या वतीने याद्वारे कोणतेह

त्यानुळ माञ्च अशाल व सांसायटा याच्या वतान याञ्चार कागतह दावे असल्यास सदर सूचनेच्या प्रसिद्धी तारखोपासून **१५ दिवसांच्या** आत संबंधित दस्तावेजांसह दावे/ आक्षेप/ तिसं क्ष दावे मागवीत आहेत, जर कोणाही व्यक्तीर त्रकील पी. एस. शामदासनी ॲन्ड असोसिएट्स यांन पना १५४ ओसवाल ओग्नेट सीएनएस क २ सीएनएस **सिल पार्क, भाईंदर (पू), जिल्हा ठाणे** येथे व/वा अध्यक्ष वरील सोसायटीचे सचिव यांना सचनेच्या प्रसिद्धी तारखेपास पांसह सूचित करावे. जर सदरे **१५ दिवसांच्या** सूचने . सिद्धी तारेखेच्या नंतर कोणतेही दावे प्राप्त न झाल्यास वरीत प्राप्तका पार्ट्य जानार पार्विकारी पार्व प्राची न झार्ट्यास वरार्टा सदर फ्लॅटचे हक करार स्पष्ट व बाजारभाव व सर्व अडथळ्यांपासून मुक्त असलेले गृहित धरले जाईल व त्यानुसार माणपत्र जारी करण्यात येईल. दावे त्यानंतर गृहित धरले जाणा

सही/-पुष्पा शामदासनी दे. १५.०५.२०२४ (वकील उच्च न्यायालय)

पश्चिम रेल्वे

पमुख्य विद्युत अभियंता (डब्ल्यू), पश्चिम रेल्लं कॅरिएज रिपेअर वर्कशॉप, ना. म. जोशी मार्ग, लोअ परेल, मुंबई ४०० ०१३ हे निविदा सूचना क्र. EL/WA/PL/2023-24/50 Dated 08.05.2024 मागवीत **कामाचे विवरण :** लोअर परेल वर्कशॉप येथे संयुत्त प्री कलींग परवठा पॅनेलचा परवठा. प्रतिष्ठापन कियान्वयन व चाचणी. ठिकाण : वरील निर्देशि

पत्ता. कामाचे अंदाजित मूल्य ह. ४५,२२,०२१.२५/**–, इस्टे :** ह. ९०,५००/*–* निविदा सादरीकरणाची अंतिम तारीखा व वेळ दि. ०३.०६.२०२४ रोजी १२.०० **पर्यंत. निवि**द **उघडणार :** दि. ०३.०६.२०२४ रोजी १२.३ पर्यंत. पुढील तपशिलाकरिता कृपया आमर्च वेबसाइट <u>www.ireps.gov.in</u> ला भेट द्यावी 014:

: f facebook.com/WesternRly

जाहीर सूचना माझे अशील **श्रीम. शालिनी सुनिल साळुंखो** व

श्री. सुनिल बाबुराव साळुंखो राहणार पलॅट क्र. १० १ ला मजला, बिल्डींग क्र. आर/८, साई शक्ती सीएचएस लि मएमआरडी, ओएनजीसी, पुनम नगर, अंधेरी (पूर्व) मुंबई ४०० ०९३ येथील रहिवासी असून त्यांनी फ्लॅट धार जागा फ्लॅट क्र. १, तळ मजला, बिल्डींग क्र. सी-१ (विंग) बिंद्रा रोज एसआरए को-ऑप. हाऊसिंग सोसायटी लि महाकाली केव्ज रोड, अंधेरी पूर्व, मुंबई ४०० ०९३ मोज. ४२१ चौ. फूट चटई धारक मालमत्ता **डॉ. महाबळेश**ट गणपत पालेकर यांच्याकडुन दि. १०.०२.२०२० रोज खारेदी केली होती व डॉ. महाबळेश्वर गणपत पालेकर[ं] सदर फ्लॅट जागेचे मालक बनले व त्यांनी रिलीज करा दि. १०.०२.२०२० रोजी अंमलात आणले होते व डॉ. महाबळेश्वर गणपत पालेकर व श्रीम. कमला गणप श्रीम. कमला गणपत पालेकर यांचा मृत्यू दि. ०९.०७.२०१ रोजी झाला व **श्रीम. कमला गणपत पालेकर यां**च्य मृत्यूनंतर त्यांच्या मागे त्यांचे कायदेशीर वारस नावे . रेणुका देसाई (मुलगी), २. श्रीम. सुरेखा देसा (मुलगी) व ३. डॉ. महाबळेश्वर गणपत पालेकर (मुलगा) हे आहेत व श्रीम. कमला गणपत पालेकर यांच्या मृत्यूनंत रेणुका देसाई (मुलगी), २. श्रीम. सुरेखा देसा (मलगी) व ३. डॉ. महाबळेश्वर गणपत पालेकर (मलगा) ांनी डॉ. महाबळेश्वर गणपत पालेकर यांच्या नावे रिलीज करार अंमलात आणले व डॉ. महाबळेश्वर गणप ।।लेकर हे सदर फ्लॅट जागेचे १००% मालक बनले व नंत डॉ. महाबळेश्वर गणपत पालेकर यांनी विक्री करा . १०.०२.२०२३ रोजी माझे अशील यांच्या नावे केले : आता माद्ये अशील हे सदर फ्लॅंट जागेचे कायदेशीर मालव आहेत व आता त्यांनी सदर फ्लॅट **श्री. अभिषेक अमर बुधक** यांना विकी / इस्तांतरण करण्याचा निर्णय घेतला आहे व ज होणालाही आक्षेप असल्यास त्यांनी मला माझ्या मोबाईव ९९३०७६०९५९ वर सदर सचनेच्या प्रसिद्धी तारखेपासून १ देवसांच्या आत सूचित करावे.

अरविंद तिवारी बि. १५.०५.२०२X (वकील उच्च न्यायालय

पत्ता : मेट्रोपोलीटन मॅजीस्ट्रेट यांचे कोर्ट, अंधेरी, ३ रा जला, अंधेरी कोर्ट बार रूम, अंधेरी (पू), मुंबई ४०० ०६९.

PUBLIC NOTICE

PUBLIC NOTICE is hereby given that my client, Mr. Nitin Thimmappa Advanthaya, age about 43 years, S/o Late Thimmappa Adyanthaya & Late Smt. Sujatha Thimmappa Adyanthaya alias Shabari Shetty, resident at D-118, Maruti Paradise CHS, Plot No 92 -95, Sector 15, CBD Belapur, Navi Mumbai, Thane, Maharashtra State - 400 614 wants to add the names of legal heirs (i.e. Mr. Nitin Thimmappa Adyanthaya and Mrs. Neeta Shetty) before the Revenue Department in the state of Karnataka through mutation of the RTC and other revenue records as owner in respect of the below mentioned properties owned by the mother of my client deceased Late Sujatha Thimmappa Adyanthaya alias Shabari Shetty mentioned in the Schedule hereunder

SCHEDULE OF PROPERTY

"Immovable properties comprised in S. No 26/1 measuring 0.24 acre, S. No 26/3 (portion) measuring 0.54 acre, S. No 26/4 measuring 0.52 acre, S. No 26/6 (portion) measuring 0.29 acre, S.No 26/6 (portion) measuring 0.31 acre, S. No 26/7 (portion) measuring 0.22 acre, S.No. 271/-1A2 (portion) measuring 0.03 acre, S.No.410/1A (portion) measuring 0.11 acre situated in Karkala Kasba Village of Karkala taluk, Karnataka State"

My client states that the mother of my client Smt. Sujatha Thimmappa Advanthava alias Shabari Shetty died on 11-07-2022 at D-118, Maruti Paradise CHS, Plot No 92 -95, Sector 15, CBD Belapur, Navi Mumbai, Thane, Maharashtra

State – 400 614 leaving behind her husband Shri. Thimmappa Advanthaya and her children viz., my client and Mrs. Neeta Shetty as her only legal heirs. My client state that thereafter father of my client Thimmappa Adyanthaya also died intestate on 16-04-2023 leaving behind my client and sister of my client Mrs. Neeta Shetty as his only legal heirs.

My client states that the above mentioned immovable properties was owned by the mother of client since deceased Sujatha Thimmappa Adyanthaya alias Shabari Shetty.

My client states that the under mentioned persons are the only legal heirs of deceased Sujatha Thimmappa Adyanthaya alias Shabari Shetty. (1) Nitin Thimmappa Advanthava (Son) (2) Neeta Shetty (Daughter)

Any person/s having any objection regarding the ownership, title and transfer of the said properties shall file their objections in writing within 30 days of Publication of this Notice to the undersigned. If there are no objection to the ownership, title and transfer of the said properties by any person/s within 30 days

Navi Mumbai dated this 11th day of May 2024.

Sd/-

of Publication of this Notice, no objection thereafter shall be entertained.

Adv. Chandrakant Nikam

Address: 101, Shreeji Apartment, Sector 23B, Seawoods, Navi Mumbai – 400706. Contact No. 9969420969

E-Mail: advnikam1@rediffmail.com

POST OFFER ADVERTISEMENT UNDER REGULATION 18(12) OF THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (SUBSTANTIAL ACQUISITION OF SHARES AND TAKEOVERS) REGULATIONS, 2011, AS AMENDED ("SEBI (SAST) REGULATIONS") FOR THE ATTENTION OF THE PUBLIC SHAREHOLDERS OF

INDIA RADIATORS LIMITED

Registered Office: No. 88, Mount Road, Guindy, Chennai-600032, Tamil Nadu, India Tel: +91 44 40432211; Email: cs@indiaradiators.com, Website: www.indiaradiators.com; Corporate Identification Number: L27209TN1949PLC000963;

OPEN OFFER FOR ACQUISITION OF UPTO 2,34,000 (TWO LAKH THIRTY FOUR THOUSAND) FULLY PAID-UP EQUITY

SHARES OF ₹ 10/- (RUPEES TEN ONLY) EACH ("EQUITY SHARES"), REPRESENTING 26% (TWENTY SIX PERCENT) OF THE

VOTING SHARE CAPITAL OF INDIA RADIATORS LIMITED ("TARGET COMPANY"), FOR CASH, AT A PRICE OF ₹ 6/- (₹ 4.26/-IN TERMS OF REGULATION 8(2) OF THE SEBI (SAST) REGULATIONS, 2011 AND ₹1.74/- TOWARDS THE INTEREST @ 10% PER ANNUM FOR A PERIOD OF 4 YEARS FOR THE DELAY IN MAKING AN OPEN OFFER) ("OFFER PRICE") PER FOLITY SHARE AGGREGATING UPTO ₹14.04.000/- (RUPEES FOURTEEN LAKH FOUR THOUSAND ONLY). FROM THE PUBLIC SHAREHOLDERS OF THE TARGET COMPANY BY MERCANTILE VENTURES LIMITED ("ACQUIRER") PURSUANT TO AND IN COMPLIANCE WITH THE REQUIREMENTS OF THE SEBI (SAST) REGULATIONS, 2011 ("OFFER" OR "OPEN OFFER"). This Post Offer Advertisement ("Post Offer Advertisement") is being issued by Saffron Capital Advisors Private Limited ("Manager to the Offer"), on behalf of the Acquirer, in connection with the offer made by the Acquirer, pursuant to and in accordance with Regulation 18(12) of the SEBI (SAST) Regulations. This Post Offer Advertisement is to be read in continuation of

and in conjunction with: (a) the Public Announcement dated January 05, 2024 ("PA"); (b) the Detailed Public Statement published on January 12, 2024 in Financial Express (English) all editions, Jansatta (Hindi) all editions, Makkal Kural (Tamil) Chennai Edition-Place of Registered office of Target Company and Pratahkal (Marathi) Mumbai Edition - Place of Stock Exchange at which shares of Target Company are listed ("DPS"); (c) the Draft Letter of Offer dated January 19, 2024 ("DLOF"); (d) the Letter of Offer dated April 04, 2024 ("LOF") along with Form of Acceptance; and (e) the offer opening public announcement and corrigendum to the DPS that was published on April 18, 2024 in all the newspapers in which the DPS was published. This Post Offer Advertisement is being published in all the newspapers in which the DPS was published.

Capitalized terms used but not defined in this Post Offer Advertisement shall have the meaning assigned to such terms in the LOF. The Public Shareholders of the Target Company are requested to kindly note the following information with respect to the Oper

1	Name of the Target Company:	India Radiators Limited	
2	Name of the Acquirer:	Mercantile Ventures Limited ("Acquirer")	
3	Name of the Manager to the Offer:	Saffron Capital Advisors Private Limited	
4	Name of the Registrar to the Offer:	Cameo Corporate Services Limited	
5	Offer Details:		
	a. Date of Opening of the Offer:	Friday, April 19, 2024	
	a. Date of Opening of the Offer: b. Date of Closure of the Offer:	Friday, April 19, 2024 Friday, May 03, 2024	

7. Details of Acquisition **Particulars**

140.		in this	offer)		
7.1	Offer Price (per equity share)	₹ 6/	'-	₹6/	
7.2	Aggregate number of Equity shares tendered in the Offer	2,34,000		2,920(2)	
7.3	Aggregate number of Equity shares accepted in the Offer	egate number of Equity shares accepted in the Offer 2,34,000		2,92	20
7.4	Size of the Offer (Number of Equity shares multiplied by	₹14,04,	000/-	₹17,5	20/-
	offer price per share				
7.5	Shareholding of the Acquirer before Agreements				
	/Public Announcement				
	Number	Nil		Nii	
	 % of Voting Share Capital 	(0.00	%)	(0.00	1%)
7.6	Equity Shares proposed to be acquired by way of				
	Agreement ("SPA Shares")				
	Number	3,45,7	702	3,45,702 ⁽³⁾	
	 % of Fully Diluted Equity Share Capital 	(38.41%)		(38.41%)	
7.7	Equity Shares acquired after Detailed Public Statement ⁽⁴⁾				
	 Number of Equity shares acquired 	Nil		Nii	
	 Price of the Equity shares acquired 	NA		N.A	١
	% of the Equity shares acquired	(0.00	%)	(0.00	1%)
7.8	Equity Shares Acquired by way of Open Offer				
	Number	2,34,0	000	2,92	0 ⁽⁵⁾
	 % of Fully Diluted Equity Share Capital 	(26.00	0%)	(0.32	!%)
7.9	Post offer shareholding of Acquirer				
	Number	5,79,7	702	3,48,6	22 ⁽⁶⁾
	 % of Fully Diluted Equity Share Capital 	(64.4	1%)	(38.73	%) ⁽⁶⁾
7.10	Pre & Post Offer shareholding of the Public	Pre Offer	Post Offer	Pre Offer	Post offer
	Number	5,54,298	3,20,298	5,54,298	5,51,378
	% of Voting Share Capital	(61.59%)	(35.59%)	(61.59%)	(61.27%)
Notes	:				

(1) Percentages disclosed in the table above are computed basis the Voting Share Capital of the Target Company. (2) Out of 2,920 Equity Shares tendered, 2,720 Equity Shares were in dematerialized form and 200 Equity Shares were in

(3) The Acquirer proposed to consummate the transaction pursuant to Share Purchase Agreement executed on January 05,

2024 within the period as prescribed under Regulation 22(3) of the SEBI (SAST) Regulations.

(4) Excluding those Equity Shares specified in S. No. 7.8. (5) Equity Shares acquired by the Acquirer pursuant to Open Offer.

(6) Including the 3,45,702 Equity Shares to be acquired by the Acquirer pursuant to Share Purchase Agreement.

8. The Acquirer and its directors accept full responsibility for the information contained in this Post Offer Advertisement and also for the obligations under SEBI (Substantial Acquisition of Shares and Takeovers), 2011.

9. A copy of this Post Offer Advertisement will be available on the websites of SEBI at (www.sebi.gov.in), BSE Limited at

(www.bseindia.com) and the registered office of the Target Company.

All undefined capitalized terms used herein shall have the same meaning as ascribed to such terms in the Letter of offer. **ISSUED BY THE MANAGER TO THE**

SAFFRON

Saffron Capital Advisors Private Limited 605, Sixth Floor, Centre Point, J.B. Nagar, Andheri (East),

Mumbai - 400059. India:

Tel. No.: +91 22 49730394; Fax No.: NA; Email id: openoffers@saffronadvisor.com;

Website: www.saffronadvisor.com; Investor grievance: investorgrievance@saffronadvisor.com;

SEBI Registration Number: INM000011211: Validity: Permanent

Contact Person: Mr. Satei Darde/ Mr. Narendra Kumar Gamini Place: Chennai

FROM

REGISTRAR TO THE OFFER

Cameo Corporate Services Limited Subramanian Building", No.1, Club House Road, Chennai - 600002 Tamil Nadu India

Tel: +91 44 4002 0700: Fax: +91 44 2846 0129 Email: investor@cameoindia.com Website: www.cameoindia.com SEBI Registration: INB000003753

Validity: Permanent Contact Person: Ms. Sreepriva, K

Date: May 14, 2024

Ⅲ Change Of Name

I HAVE CHANGED MY NAME FROM HAMMED AYUB MAREDIYA TO HAMMAD

AYYUB MAREDIYA AS PER

I HAVE CHANGED MY NAME FROM RAJLAXMI RAMCHANDRA IYER TO

RAJLAXMI RAMCHANDRAN

IYER AS PER DOCUMENTS.

I HAVE CHANGED MY NAME

FROM RAMCHANDRAN SHRINIWAS IYER

SHRINIVASAN IYER AS PER

I Tukabai Laxman Sherkhane

D/O. Laxman Sherkhane R/o

B/7, Ganesh Chawl Committi,

Hill No.3 Ashok Nagar, Near

Rathod Medical. Behind

Home Gard Kurla Mumbai

RAMCHANDRAN

DOCUMENT.

DOCUMENTS.

Change Of Name

HAVE CHANGED MY NAME FROM SONI JYOTSANABEN RASIKLAL TO JYOTSNABEN KANUKUMAR SONI AS PER **DOCUMENTS**

LHAVE CHANGED MY NAME

FROM NIGAR FATIMA TO

NIGAR FATIMA SHABIHUL HASAN ABIDI SAYYED AS PER DOCUMENTS I HAVE CHANGED MY NAME FROM NEHABEN

NEHA VIPUL PATEL AS PER PAN CARD NO AVXPP5908L I HAVE CHANGED MY NAME BASIR AHMAD FROM

NATHUBHAI PATEL TO

SHAIKH TO BASIR YASIN SHAIKH AS PER AFFIDAVIT DATED 07/05/2024 I HAVE CHANGED MY NAME FROM MOHSIN RAZZAK

SHAIKH MOHSIN TO RAZZAK HUSSAIN NIAZI AS PER DOCUMENTS. LHAVE CHANGED MY NAME

FROM SHAHJAHA GULFAM SAMANI TO SHAHJAHAN GULFAM AHMED SAMANI AS PER DOCUMENTS. I HAVE CHANGED MY NAME FROM SANGEETA

PANDURANG PATIL SMITA SANJAY KADAM AS PER DOCUMENTS. I HAVE CHANGED MY COUNTINHO NAME TO COUTINHO **JOSEPH**

AS PER DOCUMENTS

JOSEPH

BONAVENTURE

∭ Change Of Name

HAVE CHANGED MY NAME LUNAWAT HARSHAD RAJENDRAKUMAR TO HARSHAD **RAJENDRA** AS PER **DOCUMENTS**

ाटर: . . . चरात अहबारेत रावाजरात्रका तथाका व चय अव्याद एकात तथाय अहबार एकाराच्या वस्तुत प्राक्तप व दरक एक्सप्रव राष्ट्री अतिवर्तित विचित्त्व तथायाच्या जितियान २०१५ च्या विनियत ३३ अंतर्तित आहे. १. वितर्तीय अहबार लेखा सािती हा आहे व मर्पारित आहे व संचारक मंडळाड़ारी है. १३ में, २०२४ रोजी आयोजित सम्माच्ये मर्यातिक कंपनीच्या लेखापरितिक वितरी व अग्रेस ३ स्तर अहबार मर्यादित अलावान मण्या वैधानिक तथापरितित रहील एक्सप्ते अर्थात वीद्याद विगरिड <u>www.bscin</u> कंपनीची वेबसाहर <u>www.kimcfinserv.com</u> चर उपलब्ध आहे. ४. सहर गत आकडेवारी चालू वर्ष/कालावधीच्या संबं

FROM AAKASH ANIL SINGH TO AKASH ANIL SINGH AS PER DOCUMENTS I HAVE CHANGED MY NAME FROM SHAILAJA

PANDHARKAR TO SHEEL

RAMCHANDRA

LHAVE CHANGED MY NAME

BHASKAR WAGH AS PER **DOCUMENTS** I HAVE CHANGED MY NAME FROM SHAIKH MOHAMMED RAFIQ MOHAMMED HANIF MOHAMMED RAFIQ HANIF SHAIKH AS PER

DOCUMENTS I HAVE CHANGED MY NAME FROM BALJIT SINGH TO BALJIT SINGH KARNAIL

SINGH SAINI AS PER **DOCUMENTS** I HAVE CHANGED MY NAME FROM SUKHWINDER KAUR TO SUKHWINDER KAUR GURDIAL SINGH SAINI AS

I HAVE CHANGE MY NAME FROM SUBDHRABEN ARVIND PATEL TO SUBHADRABEN (AS PER DOCUMENT)

PER DOCUMENTS

||| Change Of Name

6,663,6

I HAVE CHANGED MY NAME FROM SHAIKH SHAMA GAFOOR SHAMA TO ABDUL GAFOOR SHAIKH AS PER DOCUMENTS

I HAVE CHANGED MY NAME FROM SUNITA PATHAK I ADUR I O SUNITA PANDEY VIJAYBAHADUR RAJEEV DOCUMENTS

I HAVE CHANGED MY NAME

FROM MOHAMMAD SAHIL

ISRAR AHMAD TO SAHIL ISRAR SHAH AS PER **DOCUMENTS** I HAVE CHANGED MY NAME FROM ISRAR AHMAD

DOCUMENTS I HAVE CHANGED MY NAME SHAIKH ABDUL RAHMAN TO ABDULRAHIM ZIYAUDDIN SHAIKH AS PER

TO ISRAR SHAH AS PER

DOCUMENTS HAVE CHANGED MY NAME FROM GYASUDDIN VAKILAHMED GYASUDDIN VAKILAHMED

KHAN AS PER DOCUMENTS

HAVE CHANGED MY NAME FROM HUSAIN SOHAIL AYAZ TO SOHAIL HUSAIN SAIFEE AS PER **DOCUMENTS**

NAME FROM MOHAMMED

IRSHAD TO MOHAMMED

IRSHAD SHAIKH AS PER

PARVEZ

DOCUMENTS

HAVE CHANGED MY

MOHAMMED

MOHAMMED

- ||| Change Of Name

HAVE CHANGED MY NAME FROM ASMABANO ALI MOHMAD HINGORA TO ASMA SUFIYAN ALIYANI AS PER DOCUMENTS

HAVE CHANGED MY NAME FROM SHARDA BALKRUSHNA SAWANT TO TRUPTI DNYANESHWAR DESAL AS **DOCUMENTS** I HAVE CHANGED MY

NAME FROM SHAKUNTALA KRISHANKUMAR SHAKUNTALA KRISHANKUMAR SHAH AS PER DOCUMENTS I HAVE CHANGED MY NAME

FROM HEENA KUMARI BHAWARLAL JAIN. TO HEENA RAMESH JAIN. AS PER DOCUMENTS HAVE CHANGED MY

NAME FROM FARAH SHAFI SHAIKH TO FARAH SHAF MOHAMMED SHAIKH AS PER DOCUMENTS I HAVE CHANGED MY NAME FROM MOHAMED

FARUK ISMAIL PATEL TO

MOHAMMAD FARUK PATEL

AS PER DOCUMENTS

LHAVE CHANGED MY NAME FROM SMIT KALPESH KUMAR PATEL TO SMIT KALPESH PATEL AS PER **DOCUMENTS**

- Change Of Name

HAVE CHANGED MY NAME FROM MOHAMMAD ARHAM MANSOORI MOHAMMAD **ARHAM** AMAAL AHAMED MANSOORI AS PER **DOCUMENTS**

I HAVE CHANGED MY NAME ROM MO AKABAR SEKH TO MOHD AKABAR SEKH AS PER DOCUMENTS I HAVE CHANGE MY NAME FROM KAWYA BALA MHATRE TO KRIT

DOCUMENT I HAVE CHANGE MY NAME FROM BALA KALURAM TO MHATRE BALARAM KALURAM MHATRE AS PER

BALARAM MHATRE AS PER

I HAVE CHANGE MY NAME FROM RAJNI BALA MHATRE TO RAJNI BALARAM MHATRE AS PER DOCUMENT

HAVE CHANGE MY

NAME FROM SHAHEEN

DOCUMENT

NAZIMUDDIN SHEERAZI TO SHAHEEN SHEERAZI AS PER DOCUMENT I HAVE CHANGE MY NAME FROM NAZI MUDDIN SHEERAZI TO NAZIMUDDIN

SHEERAZI AS DOCUMENT I HAVE CHANGED MY NAME FROM NABIHA MOHAMED SALIM NABIHA SALIM KUTCHI

AS PER DOCUMENTS

HAVE CHANGED MY NAME FROM BUDDHADEV MATHUR BHANDARI TO MATHUR BUDDADEV AS BHANDARI PER

I HAVE CHANGED MY

Change Of Name

NAME FROM SANJANA SANJANA MAHESH VASWANI AS PER **DOCUMENTS** HAVE CHANGED

DOCUMENTS.

MOHAMMED UMAR ABDUL SHAKOOR MOHAMED UMER ABDUL SHAKOOR AS PER DOCUMENTS

I HAVE CHANGED MY NAME

NAME

FROM AMINA MOHAMMED UMAR TO MOHAMED UMER AS PER **DOCUMENTS** I HAVE CHANGED MY NAME FROM NARINDER LAHORI RAJPUT TO NARINDER LOHARI RAJPUT AS PER

I HAVE CHANGED MY NAME FROM SK AALMEEN IRSHAD AHMED TO ALMIN IRSHAD SHAIKH AS PER **DOCUMENTS**

MY DOCUMENTS

I HAVE CHANGED MY NAME FROM SAHIL RAFIQUE ANSARI TO SHAHIL RAFIQ ANSARI AS PER DOCUMENTS

DOCUMENTS

I HAVE CHANGED MY NAME FROM NIVI LOHANI TO NIVI RASTOGI AS PER

- ||| Change Of Name

HAVE CHANGED MY NAME FROM AKKATAI KISAN KUMBHAR TO ALKA VIJAY KUMBHAR AS PER DOCUMENTS

HAVE CHANGED MY

MULCHAND BHAGAT. TO

DROPATI

REEMA HARESH PUGRANI AS PER DOCUMENTS I HAVE CHANGED MY NAME FROM JAGJINDER SAINI TO JAGJINDER KAUR

NAME FROM

PER DOCUMENTS I HAVE CHANGED MY NAME FROM HUSNA BAI SHAFIQUDDIN SHAIKH TO HUSNABANO SHAFIQUDDIN SHAIKH AS

PER DOCUMENTS.

HARPREET SINGH SAINI AS

PUSHAPA, INI. SON SHAHAJI MURLIDHAR, 1RR C/O 56 APO, (ADDRESS) JEWEL RESIDENCY PHASE - 1, BLOCK 2, B-WING, FLAT NO. NERE MATHERAN 303. ROAD, NEAR BY BANK OF INDIA, NERE, NEW PANVEL, NAVI MUMBAI, TAL – PANVEL, DIST – I HAVE RAIGAD - 410206

MY

PUSHAPA

MURLIDHAR" WHICH AS

DOCUMENTS AFFIDAVIT

DATE - 22/08/2023 BEFORE

DISTRICT COURT THANE

MENTIONED IN MY

NAME

PUSHAPA

CHANGE

"SARVADE

MAHARASHTRA.

Maharashtra - 400070 have changed my name to Nirmala Hanumanth Darvesh.

जाहिरात छोटी प्रसिद्धी मोठी

POST OFFER ADVERTISEMENT UNDER REGULATION 18(12) OF THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (SUBSTANTIAL ACQUISITION OF SHARES AND TAKEOVERS) REGULATIONS, 2011, AS AMENDED ("SEBI (SAST) REGULATIONS") FOR THE ATTENTION OF THE PUBLIC SHAREHOLDERS OF

Λ Ι,

Registered Office: No. 88, Mount Road, Guindy, Chennai-600032, Tamil Nadu, Tel: +91 44 40432211; Email: cs@indiaradiators.com, Website: www.indiaradiators.com;

Corporate Identification Number: L27209TN1949PLC000963;

OPEN OFFER FOR ACQUISITION OF UPTO 2,34,000 (TWO LAKH THIRTY FOUR THOUSAND) FULLY PAID-UP EQUITY SHARES OF $\stackrel{?}{\sim}$ 10/- (Rupees ten only) each ("Equity Shares"), representing 26% (Twenty Six Percent) of the VOTING SHARE CAPITAL OF INDIA RADIATORS LIMITED ("TARGET COMPANY"), FOR CASH, AT A PRICE OF ₹ 6/- (₹ 4.26/- IN TERMS OF REGULATION 8(2) OF THE SEBI (SAST) REGULATIONS, 2011 AND ₹1.74/- TOWARDS THE INTEREST @ 10%

IN TERMS OF REGULATION (2) OF THE SEDI (SAST) REGULATIONS, 2011 AND (1.74)-10WARDS THE INTEREST @ 1079 PER ANNUM FOR A PERIOD OF 4 YEARS FOR THE DELAY IN MAKING AN OPEN OFFER) ("OFFER PRICE") PER EQUITY SHARE AGGREGATING UPTO ₹14,04,000/- (RUPEES FOURTEEN LAKH FOUR THOUSAND ONLY), FROM THE PUBLIC SHAREHOLDERS OF THE TARGET COMPANY BY MERCANTILE VENTURES LIMITED ("ACQUIRER") PURSUANT TO AND IN COMPLIANCE WITH THE REQUIREMENTS OF THE SEBI (SAST) REGULATIONS, 2011 ("OFFER" OR "OPEN OFFER"). This Post Offer Advertisement ("Post Offer Advertisement") is being issued by Saffron Capital Advisors Private Limited

("Manager to the Offer"), on behalf of the Acquirer, in connection with the offer made by the Acquirer, pursuant to and in accordance with Regulation 18(12) of the SEBI (SAST) Regulations. This Post Offer Advertisement is to be read in continuation of and in conjunction with: (a) the Public Announcement dated January 05, 2024 ("PA"); (b) the Detailed Public Statement published on January 12, 2024 in Financial Express (English) all editions, Jansatta (Hindi) all editions, Makkal Kural (Tamil) Chennai Edition-Place of Registered office of Target Company and Pratahkal (Marathi) Mumbai Edition - Place of Stock Exchange at which shares of Target Company are listed ("DPS"); (c) the Draft Letter of Offer dated January 19, 2024 ("DLGF"); (d) the Letter of Offer dated April 04, 2024 ("LGF") along with Form of Acceptance; and (e) the offer opening public announcement and corrigendum to the DPS that was published on April 18, 2024 in all the newspapers in which the DPS was published.

Capitalized terms used but not defined in this Post Offer Advertisement shall have the meaning assigned to such terms in the LOF. The Public Shareholders of the Target Company are requested to kindly note the following information with respect to the Open Offer

This Post Offer Advertisement is being published in all the newspapers in which the DPS was published.

1 Name of the Target Company: India Radiators Limited

4	I Name of the Acquirer.	ivier cantile ventures Limited (Acquirer)	
3	Name of the Manager to the Offer:	Saffron Capital Advisors Private Limited	
4	Name of the Registrar to the Offer:	Cameo Corporate Services Limited	
5	5 Offer Details:		
	a. Date of Opening of the Offer:	Friday, April 19, 2024	
	b. Date of Closure of the Offer:	Friday, May 03, 2024	
6	Date of Doumant of Consideration:	Thursday May 00, 2024	

Payment of Consi

/. D	7. Details of Acquisition				
Sr. No.	Particulars	Proposed in the LOF ⁽¹⁾ (assuming full acceptances in this offer)	Actuals ⁽¹⁾		
7.1	Offer Price (per equity share)	₹ 6/-	₹6/-		
7.2	Aggregate number of Equity shares tendered in the Offer	2,34,000	2,920(2)		
7.3	Aggregate number of Equity shares accepted in the Offer	2,34,000	2,920		
7.4	Size of the Offer (Number of Equity shares multiplied by	₹14,04,000/-	₹17,520/-		
	offer price per share				

Shareholding of the Acquirer before Agreements

7.5 /Public Announcement Nil Nil Number % of Voting Share Capital (0.00%)(0.00%)7.6

Equity Shares proposed to be acquired by way of Agreement ("SPA Shares")

Number 3 45 702 3 45 702(3) % of Fully Diluted Equity Share Capital (38.41%) (38.41%)7 7 Equity Shares acquired after Detailed Public Statement(4)

Nil

NA

(0.00%)

5.79.702

Nil

NA

(0.00%)

3.48.622

7.8 Equity Shares Acquired by way of Open Offer 2,920(5) 2.34.000 Number % of Fully Diluted Equity Share Capital (26.00%) (0.32%)7.9 Post offer shareholding of Acquirer

 % of Fully Diluted Equity Share Capital

Pre & Post Offer shareholding of the Public (38.73%)(6) (64.41%) 7 10 Pre Offer Pre Offer Post Offer Post offer Number 5,54,298 3,20,298 5,54,298 5,51,378 · % of Voting Share Capital (61.59%) (61.59%) (61.27%) (35.59%)

(1) Percentages disclosed in the table above are computed basis the Voting Share Capital of the Target Company. (2) Out of 2,920 Equity Shares tendered, 2,720 Equity Shares were in dematerialized form and 200 Equity Shares were in physical form.

(3) The Acquirer proposed to consummate the transaction pursuant to Share Purchase Agreement executed on January 05, 2024 within the period as prescribed under Regulation 22(3) of the SEBI (SAST) Regulations.

(4) Excluding those Equity Shares specified in S. No. 7.8. (5) Equity Shares acquired by the Acquirer pursuant to Open Offer.

(6) Including the 3,45,702 Equity Shares to be acquired by the Acquirer pursuant to Share Purchase Agreement. 8. The Acquirer and its directors accept full responsibility for the information contained in this Post Offer Advertisement and also

for the obligations under SEBI (Substantial Acquisition of Shares and Takeovers), 2011.

A copy of this Post Offer Advertisement will be available on the websites of SEBI at (www.sebi.gov.in), BSE Limited at (www.bseindia.com) and the registered office of the Target Company.

All undefined capitalized terms used herein shall have the same meaning as ascribed to such terms in the Letter of offer.

ISSUED BY THE MANAGER TO THE OFFER ON BEHALF OF THE ACQUIRER REGISTRAR TO THE OFFER

SAFFRON

Saffron Capital Advisors Private Limited

605, Sixth Floor, Centre Point, J.B. Nagar, Andheri (East), Mumbai - 400059, India; Tel. No.: +91 22 49730394; Fax No.: NA;

Email id: openoffers@saffronadvisor.com; Website: www.saffronadvisor.com;

Investor grievance: investorgrievance@saffronadvisor.com; SEBI Registration Number: INM000011211;

lidity: Permanent Contact Person: Mr. Satej Darde/ Mr. Narendra Kumar Gamini

· Number of Equity shares acquired

· Price of the Equity shares acquired

• % of the Equity shares acquired

Number

Notes:

Cameo Corporate Services Limited

Subramanian Building", No.1, Club House Road, Chennai – 600002, Tamil Nadu, India

Tel: +91 44 4002 0700; Fax: +91 44 2846 0129 Email: investor@cameoindia.com Website: www.cameoindia.com

SEBI Registration: INR000003753 Validity: Permanent Contact Person: Ms. Sreepriya. K

Place: Chennai Date: May 14, 2024